

அந்துக் களாஞ்சியம்

37



கலாநிதி

தங்கம்மா

அப்பாக்குட்டி

அவர்கள்

(1 ம் பக்கம் பார்க்க)

அறிவுக் களஞ்சியம் 37

அறிவியல் தொடர் வெளியீடு

மேலாளர் :- வரதர்

இணை ஆசிரியர்கள் :- ச. பாலசுந்தரம், பி. ஏ. (சிறப்பு) ந. சிவபாதம், ஜே. பி. (புக்தொளி)

உதவி ஆசிரியர் :- எம். அருள்குமரன்

முகாமையாளர் :- அ. க. சண்முகதாசன்

முவரி:- 223, காங்கேந்தன் வூறு : சாலை, யாழ்ப்பராணம்.

தொலைபேசி : - 2820

வாசகர் குரல் ~~~~~

* அறியாமை எனும் ஆருணை நீக்கி அறிவு எனும் ஓளியைப் பாய்ச் சுவது தான் கல்வி. கல்வியானது ஏழு ஜென்மத்திற்கு தொடர்ந்து வரும் என்பது விழும். ஆகவே, அறிவுக் களஞ்சியம் • பொது அறிவு எனும் பொக்கிசம். அறிவுப் பசிக்கு நல்ல தீவியும் கூட என்று சொன்னால் மிகையாகாது.

நல்லூர்

• நாகமணி மகேந்திரலிங்கம்.

* இடம் பெயர்ந்து தெண்மராட்சி சென்று ஊர் திரும்பியதும் என்னையும் என் அறிவையும் வளர்த்த அறிவுக் களஞ்சியம்' எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்து ஆவஸரக இருந்தேன். வெளிவந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி.

யாழ்ப்பாணம்

- கண - ஜீவகாருண்யம்.

* அவனியிலே அறிவு மேலோங்க
அறிவு சார்ந்த பலவிடயங்களை
தரும் அறிவுக் களஞ்சியமே, நீ கண்மூடாது
ஓளிர் எனது நல்ல சிகிள்

கண்டுக்குளி மகளிரி கல்லூரி யாழ்ப்பாணம். - தாரணி தங்கராஜ்

* நல்ல புத்தகங்கள் எமது சிறந்த நன்பர்களாம். அந்த வகையில் நல்ல சஞ்சிகை யாகவும், அறிவுக்கும், சிந்தனைக்கும் விருந்துட்டும் அறிவுக் களஞ்சியம். அறிவைப் பெருக்க முனையும் மாணவர்களுக்கும், மற்றும் பெரியோர்களுக்கும் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.

உரும்பிராய்

- சி. நந்தகுமார்.

(மேலட்டாட 3 ம் பக்கத்திலும்)

தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி யாழ் பல்கலைக் கழகத்தின் ‘கலாநிதி’ ஆகியுள்ளார்!

யாழ்ப்பாணப்பல்கலைக் கழகம், பெருமைப் படத்தக்க சில செயல்களைச் செய்திருக்கிறது.

சில பெரியார்களுக்குப் பட்டங்கள் வழங்கியதன் மூலம் தன்னைத் தரப்படுத்திக் கொண்டுள்ளது.

பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களுக்கு வழங்கிய கலாநிதிப் பட்டத்தினால், உண்மையிலேயே யாழ் பல்கலைக் கழகத்துக்குப் பெருமை.

அத்தகைய ஒரு பெருமைச் செயலை இப்போது மீண்டும் செய்திருக்கிறது.

‘சிவத் தமிழ்ச் செல்வி’ தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு யாழ் பல்கலைக் கழகம் ‘கலாநிதி’ ப் பட்டம் வழங்கியிருக்கிறது.

சிலருக்குக் கலாநிதிப் பட்டம் கிடைக்கும் போது, ‘ஓம். அவர் அதற்குத் தகுதியானவர் தான்! ’ என்று சொல்கிறார்கள்.

ஆனால், தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் அந்த நிலையைத் தட்டது நிற்பவர்.

தமது இளமைக் காலத்தில் அவர் பாடுபட்டுப் படித்துப் பரிட்டை எழுதிப் பெற்ற ‘பண்டிதர்’ பட்டம் இப்போது காணாமல் போகிற அளவுக்கு, இன்று பட்டங்கள் அவரைத் தேடித் தேடி வழிகேட்டு வருகின்றன.

பட்டங்களும் பாராட்டுக்களும் அவரை நிறைத்துக் குவிந்து கிடக்கின்றன.

ஏற்கெனவே மக்களிடம் ‘பழகி விட்ட’, ‘சிவத் தமிழ்ச் செல்வி’, ‘தூர்க்கா தூரந்தரி’ என்றோ வெறுமனே தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் என்றோ, சொன்னாலே போதும் - ஒரு அறிவார்ந்த மதிப்புக்குரிய திருவாட்டியின் உருவம் மக்கள் மணங்களில் தோன்றி

விடுமளவுக்கு அவர் உயர்ந்து நிற்கிறார்!

ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்து, ஒரு சாதாரண தமிழ் ஆசிரியாக உருவாகிய தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் இப்படி உயர்ந்து நிற்பதற்கு என்ன காரணம்?

அவரைக் கேட்டால் ‘எல்லாம் அந்த அம்பாள் அருளிய பிச்சை’ என்று தன்னடக்கமாகக் கூறுவார்.

அவ்வளவுதானா?

‘தீழும் நன்றும் பிறர்தரவாரா’ என்று சங்கப்புலவன் கொள்ள வார்த்தைகளிலே எனக்கு நிறைவான நம்பிக்கை உண்டு.

தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சிறப்புக்கள் யானும் அவராலேயே தேடிப் பெற்றுக் கொள்ளப்பட்டதே.

தமது இளம் வயது தொடக்கமே கற்பனை யானவையும் கற்று ஏற்றாங்கு ஒழுகி வருகிறவர் அவர்.

தேடித் தேடிக் கல்விச் செல்வத்தை தமக்குள்ளே சேர்த்துக் கொண்ட திறமை —

சொற் பொழிவுகளை ஆற்றி ஆற் றி த் தமது நாவன்மையை நிறைத்துக் கொண்ட திறமை —

கற்ற கல்வியின் பயனாக நல்ல வழிகளிலே சிந்தித்துச் சிந்தித்துச் செயலாற்றி வரும் திறமை ...

தயக்குக் கிடைத்த கல்விச் செல்வத்தையும் பொருட் செல்வத் தையும் மக்களுக்காக - தேவைப் பட்ட மக்களுக்காகச் செல்வத் தையும் மனித நேயம் —

இந்தச் சிறப்பான ஆளுமைகள் தான் சிவத் தமிழ்ச் செல்வியை உயர்த்தி வைத்திருக்கின்றன!

சமூத்திலே அதி உயர்ந்த தமிழ்ச் செல்வியாக - சைவத் தமிழ்ச் செல்வியாக விளங்கும் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வளமோடு வாழ்க்கை!

— உருது.

ஒலிம்பிக்

'நிலவன்'

மனித வரலாற் றில் இடம் பெற்ற காலங்களுள் விளையாட்டுத்துறை; உடற்கல்வி வலுப்பெற்று உருப் பெற்றது கிரேக்க, உரோமநாகரீகங்களிலேயே என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆரம்ப காலத்தில், விலங்குகளை வேட்டை யாடி உண்ண வேண்டியிருந்தது. அதனால் ஏறிதல் முறை களை மனிதன் பயின்று கொண்டான். அவ்வாறாக விலங்குகளுடன் மோத அவற்றின் தாக்குதல்களிலிருந்த விடுபடத் தற்காப்புக் கலை களையும் பயின்று ஓட்டம், ஆற்றைக் கடப்பதற்காக தடியுன்றிப் பாய்தல் முதலிய விளையாட்டுக் களிலும் தேர்ச்சி பெற முடிந்தது.

இவ்வாறாக பயின்ற மனிதன் தன் நாடோடி வாழ்க்கையை விடுத்து தனக்கொண்டு நிரந்தரவதிலிடங்களை அமைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டு வந்தான். இதன் மூலம் விவசாயியும் தோன்றி புதிய நாகரிகங்கள் உருப் பெற்றன.

தோற்றம் பெற்ற நாகரிகங்களுள் நிலைத்து கல்வி, உடற்கல்வி, விளையாட்டுக் களிற்கு முக்கியத்துவம் கொடுத்த இரு நாகரிகங்கள் கிரேக்க, உரோமநாகரிகங்களாகும்.

கிரேக்க நாகரிகத்தின் போதே பாரம் பரிய ஒலிம்பிக் போட்டிகள் ஆரப்பமானின் கிரேக்க மக்கள் அதீத தெய்வ நம்பிக்கை உடையவர்கள்

ஓராக இருந்தனர். இவர்கள் தமது தெய்வங்களை மகிழ் விப்பதற்காக ஒலிம்பியா என்ற இடத்தில் உடற் தினவுப் பயிற்சி வீச்சுப் போட்டிகள், ஓட்டம், பாய்தல் விளையாட்டுக்களை ஆடினர். இவ்வாறாக ஆடப்பட்ட பாரம்பரிய ஒலிம்பிக் ஆட்டம் நாகரிகங்களின் வீழ்ச்சியின் பின் உருவாகிய இருண்டாயுதத்தில் விளையாட்டுக்கள், கல்வி முதலிய வற்றுக்கு இடமளிக்கப் படாமையினால் கைவிடப்பட்டது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் பூராணஸ் நாட்டவரான பியரே கூபர்டின் என்பவரது முயற்சீயால் 1896 இல் கிரேக்கத்தின் எதென்ன நகரில் நடை பெற்றன. முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டிக்கு முன் னோடியாக; போட்டிகளை ஒழுங்கமைத்து நடத்தவதற்காக 1844 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) உருவாக்கப்பட்டது. தற்போது ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்குப் பொறுப்பாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேனமே விளங்குகிறது.

ஒலிம்பிக் கொடியேற்றும் வழக்கம் 1920 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டது. ஐந்து வளையங்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்தது போல் கொடியில் காணப்படும் இந்தஜின்து வளையங்களும் உலகின் 5 கண்டங்களினிதும் காடுகள் ஒன்றுடன் ஒன்று ஒற்றுமையாகப் போட்டிகளில் பங்கடேடுப்பதை குறிக்கிறது. இங்கு

நீலம், சிவப்பு, மஞ்சள், கறுப்பு, பச்சை, ஆகிய நிறங்களில் வளையங்கள் அமைந்திருக்கும்.

ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பத்தில் ஒலிம்பிக் தீபமேற்றும் முறை 1928 முதல் ஆரம்பமாகி யது. போட்டிகளில் பெண்கள் பங்குபற்ற முதன் முதலில் 1928 இலேயே அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. ஒலிம்பிக் கிராமம் அமைக்கும் முறை 1932 முதல் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் நகரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.

போட்டிகளில் மெய்வல் வுநர் போட்டிகளிலேயே அதிக பதக்கங்கள் வழங்கப் படுகின்றன.

ஆபிரிக்க நாடுகளில் இது வரை ஒரு முறை கூட ஒலிம்பிக் போட்டிகள் நடை பெறவில்லை. ஆசியாவில் 1964 இல் ஜப்பானின் ரோக்கியோ நகரிலும், 1988 இல் தென் கொரியா சியோல் நகரிலும் நடை பெற்றது

நவீன ஒலிம்பிக் போட்டியின் நூற்றாண்டு ஒலிம்பிக் போட்டிகள் 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அற்லாண்டாநகரில் நடைபெற்றது. 1997 நாடுகள் பங்கு பற்றிய இப் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஐக்கிய அமெரிக்கா முன் விவையில் நின்றது.

ஒலிம்பிக் வரலாற்றின் 27 ஆவது போட்டியும் 21 ஆம் நூற்றாண்டின் முதலாவது ஒலிம்பிக்குமாகிய அடுத்த போட்டிகள் 2000 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் இது வரை டங்கன் வைற் என்ற ஒன்றே யொரு இலங்கையரே 1948ல் 400 M தடை தாண்டி ஒடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அதன் பின் எவரும் பதக்கம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டைய குறிப்பிட்ட வகையான அனுவைக் கொண்டிருக்கும் என கூறி னார்.

* 1911 இல் ஒரு அனுவின் செறிவுக் தொகுதிகள் அதிகமான வை ஒருசிறு உட் கருவைக் கொண்டிருக்கும் எனவும், மிகுந்த வேகத் துடன் செல்லும் மின்னனுக்களினால் நேர்மின்கள் (Protons) சூழப் பட்டிருக்கும் எனவும் ரூதர் போல்ட் (Rutherford) கருத்து வெளியிட்டார்.

* 1938 இல் அனுவின் உட் கருகள் (Nuclear Fission) கண்டு பிடிக்கப்பட்டன.

* பொருளொன்றின் அடிப்படை அளவுக்கு 'அனு' என்னும் பெயரைக் கொடுத்தவர் டெமோகிறிற்றஸ் (Democritus) என்ற கிரேக்க அறிஞர் ஆவர். இவர் கி. மு 400 ஆம் ஆண்டளவில் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

* 1750 ஆம் ஆண்டளவில் அனுக்கள் இன்னும் மிகச் சிறிய பகுதிகளினாலானவை என பொல் கோவிச் (Boscovich) நம்பினார்.

* 1803 ஆம் ஆண்டு ஜோன் டல்ரன் (John Dalton) என்பவர் ஒவ்வொரு மூலப் பொருளும் அதனு

சன்னாகம் குமாரசாமி புலவர்
என்ற பெருந் தகை

கல்விப் பெருஞ் செல்வப் பேறு

குமர குருபர சுவாமிகளின் ‘கலவலாவல்வி மாஸலயிலே’ கலை மகளைக் ‘கல்விப் பெருஞ் செல்வப் பேறே’ என அழைக்கும் ஒரு சொற்றொடர் உண்டு. கன்றும் மாடும் பொன்னும் பொருளும் வீடும் நிலமும் செல்வப் பெரும் பேறெனக் கருதாது கல்வி ஒன்றினனயே உயிரெனப் போற்றிய தமிழ்ப் பேரறிஞர்களுள் சன்னாகம் குமார சுவாமிப் புலவரும் (1854 -1922) ஒருவர். ‘வரழி செந்தமிழ் இலக்கண இலக்கிய வரம்பு’ எனத் தமிழினை வாயார வாழ்த்திய இப் புலவர் பெருந்தகை, வட மொழிக் கடவிலும் தோய்ந்தவர். பல நால்களின் ஆசிரியர்; 1848 இல் நாவலர் பெருமான் தோற்று வித்த றாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையிலே தலைமை யாசிரியராய் 1802 தொடக்கம் சமது இறுதி க்காலம் வரை (1922) பணிபுரிந்தவர். பணத்துக்கும் பதவிக்கும் மதிப்பளியாது தமிழ்க் கல்வியை வாரிவழங்கிய இப் பெருமகனாரது சிறப்பினைப் புலப்படுத்தும் நிகழ்வு பின்வருவது..... வித்தியாசாலைத் தரும பரிபாலகர் முதலில் பத்து ரூபாவும் இருபது வருடங்களுக்குப் பின்னர் இருபத்திரண்டு ரூபாவும் போக்கு வரவுச் செலவுக் கென்று கூறிப் புலவருக்குக் கொடுத்து வந்தனர். போக்குவரவுச் செலவுக்கும் போதாத இச் சிறு தொகையை யும் புலவர் வேண்டியதில்லை என்று சொல்லி அதைப் பெற மறுப்பார். பின்னர் வற்புறுத்திக் கொடுக்கும் போது அதனைப் பெற்றுக் கொள்வர். புலவர் இந்த அற்பத் தொகையைப் பெற்று மிக்க திருப்தியோடு தமது கடமையைத் தீர்மையுடன் ஆற்றி வந்தார். வித்தியாசாலை அதிபரும் மிகவும் கண்ணிய மாக அவரை நடத்தி வந்தனர். புலவர் கல்வியைப் பெற்றாய் மதித்தனரே யன்றிப் பொருளைப் பெற்றாக மதிக்கவில்லை.

‘சேர் பொன்னம்பலம் இராமநாதன் பரமேஸ்வரக் கல் ஹரி தொடங்கிய போது உயர்ந்த சம்பளம் கொடுப்பதாகக் கூறி அங்கு பண்டிதராக இருக்கும் படி சேட்டனர். சென்னைத் தமிழகராதிச் சபைத் தலைவர் வண. கே. எஸ். சாண்டலரும் அகராதி வேலை செய்யச் சென்னைக்கு வருமாறு கேட்டனர். புலவர் நாவலர் பாடசாலையை விட்டு வேறிடங்களுக்குப் போசச் சம்மதிக்கவில்லை.

(கு. முத்தக் குமாரசுவாமிப் பிள்ளை - குமாரசுவாமிப் புலவர் வரலாறு - பக்கம் 105)

‘சோனா’

சர்வதேச தினங்கள்

உலக மக்களின் சமூக விழிப்புணர்வுக்கும் பொறுப்புகளையும் உணர்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை சில சர்வதேச தினங்களைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இவை காலங்காலமாகக் கொண்டாடப் பட்டு வருவதோடு சில புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இது வரை பிரகடனப் படுத்தப் பட்டவை :-

மார்ச்	08 - சர்வதேச மகளீஸ் தினம்.
மார்ச்	22 - சர்வதேச குடி நீர் தினம்.
ஏப்ரல்	07 - சர்வதேச சுகாதார தினம்.
ஏப்ரல்	22 - சர்வதேச பூமி பாதுகாப்புத் தினம்.
ஏப்ரல்	23 - சர்வதேச புத்தக தினம்.
மே	01 - சர்வதேச தொழிலாளர் தினம்.
மே	03 - சர்வதேச பத்திரிகை சுதந்திர நாள்.
மே	08 - உலக செஞ்சிலுவை / செம்பிறை தினம்.
மே	08 - சர்வதேச நூதன சாலை நாள்.
மே	15 - சர்வதேச குடும்ப நலன் தினம்.
மே	17 - சர்வதேச தொடர்பு தினம்.
மே	31 - சர்வதேச புகையிலை மறுப்பு தினம்.
ஜூன்	05 - சர்வதேச சுற்றுச் சூழல் தினம்.
ஜூன்	26 - சர்வதேச போதை எதிர்ப்புத் தினம்.
ஜூலை	1 - சர்வதேச சனத்தொகை தினம்.
ஜூலை	28 - சர்வதேச அகுதிகள் தினம்.
செப்டெம்பர்	08 - சர்வதேச சமூத்தறிவு தினம் / படிப்பறிவு தினம்.
ஒக்டோபர்	01 - சர்வதேச சிறுவர் நாள்.
ஒக்டோபர்	02 - சர்வதேச முதியோர் நாள்.
ஒக்டோபர்	03 - சர்வதேச மது ஓழிப்பு நாள்.
ஒக்டோபர்	06 - சர்வதேச ஆசிரியர் நாள்.
ஒக்டோபர்	09 - சர்வதேச தால் தினம்.
ஒக்டோபர்	10 - சர்வதேச உளவள தினம்.
ஒக்டோபர்	15 - சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் / விழிப் புலனற்றோர் நாள்.
ஒக்டோபர்	16 - சர்வதேச ஊவு நாள்.
ஒக்டோபர்	21 - சர்வதேச விவசாய நாள்.
ஒக்டோபர்	24 - ஐக்கிய நாடுகள் சபைத் தினம்.
ஒக்டோபர்	30 - சர்வதேச சேமிப்பு நாள்.
ஷிசம்பர்	01 - உலக எயிட்ஸ் தினம்.
ஷிசம்பர்	02 - சர்வதேச ஊன முற்றோர் நல நாள்.
ஷிசம்பர்	10 - சர்வதேச மனித உரிமைகள் தினம்.

— கௌசல்யா, வேஷ படி மகளிர் கல்லூரி

பலுான்களின் தாயகம் பிரானஸ்

— எம். ஏ. கே. —

இன்றைய நவநாகரிக உலகில் பலுான் வெவ்வேறு தேவைகளுக்காகப் பயண்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் பலுான்கள் ஆரம்ப காலத்தில் பறப்பதற்காக மட்டுமே பயண்படுத்தப்பட்டு வந்தன.

பலுான முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் பிரான்ஸ் நாட்டினர் ஆவார். மனிதர்கள் பலர் பறவை களைப் போல் தாழும் பறக்கச் சிந்தித்து முயன்று கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் பிரான்ஸ் வின் சாமானிய காகித வியாபாரி ஒருவரது அவதானிட்டு பலுான் கண்டு பிடிப்புக்கு வழிகோலியது

1783 ஆம் ஆண்டு காகித வியாபாரியாக இருந்த ஜோசப் மொன்ட் கோல்பிபர் என்பவர் தன் கடையிலிருந்த கழிவுக்காகிதங்களை எரித்தார் அப்போது எரியும் நெருப்பிலிருந்து தீப் பொறிகளும் சாம்பலும் மேலெழுவதைக் கண்டார். தீப் பொறியையும் சாம்ப வையும் ஏதோ ஒருவாயுதான் மேலே தள்ளுகிறது. இந்த வாயு மனித வையும் பிற பெரிய பொருட்களை யும் ஏன் மேல் நோக்கிடுயர்த்தாது? என சிந்தித்தார்.

அவ்வாறு சிந்தித்த அவர் நிச்சயமாக அந்த வாயு மனிதனைக் கூட மேலெழுப்பும் எனத் தீர்க்க மாக நம்பினார். தன் சகோதரனுடன் சேர்ந்து சில்க்கை ஒன்றைத்

தயாரித்து அதன் வாயை நெருப்புக் குண்டத்தின் மேல் பிடித்தனர். இருவரும் பலுான் மேலெழும்பு வதைக் கண்டு ஆண்தமடைந்தனர் இவ்வாறே பல நேர பலுான்களை மேல் நோக்கி பறக்க விட்டனர்.

தமது கண்டு பிடிப்பை பொது மக்களுக்கு செய்து காட்ட விரும்பிய இருவரும் 1783 ஆம் ஆண்டு ஜென் மாதம் 04 ம் திசை பிரான்ஸின் ஆணோன் என்ற இடத்தில் 30 மீற்றர் சுற்றளவுடைய பலுான் ஓன்றைப் பறக்க விட்டனர்.

மொன்ட் கோல்பிபர் பொது மக்கள் முன்னிலையில் ஆள்கள் இல்லாத பலுான்களை பறக்க விட்டது பறத்தவில் ஆர்வம் கெண்டவர்களிடையே பலுான் பறத்தல் பிரபல்யமானது. முதல் முதலில் உயிரினங்களுடன் அனுப்பப்பட்ட பலுான் பேரரசன் 16 ஆம் ஹூயியின் முன் பறந்தது. செம்மறியாடு, சேவல், வாத்து ஆகியன உயிர்களுடனான பலுான் பறப்பில் தடங்கின.

பின்பிரான்சியப்பேராகிரியரான பிளதிய மீராசியர் 1783 ஆகஸ்ட் 15 இல் கூயிற்றினால் தரையுடன் இணைக்கப்பட்ட பலுானில் 26 அடி மேலே பறந்தார். ஆனால் பேராகிரியருக்கு இந்தப் பறப்பு திருப்தி யளிக்க வில்லை, இதனால் அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி

மரோசியர் முடலாண்டஸ் என் பவருடன் பேராசிரியர் ஜி நாறு அடி உயரத்தில் 3½ மைல் தூரம் பயணம் செய்தார். இருவரது பறப்புமே வரலாற்றில் இடம் பெற்ற முதலாவது பறப்பாகப் புதும் பெற்றது.

அதன் பின்னர் அடீத் ஆண்டிலேயே ஐதரசன் நிரம்பிய பலூன் பறத்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. சார்ஸ்ல் என்ற அறிவியலரினால் அயராத முயற்சியினால் முதலாவது ஐதரசன் நிரப்பப்பட்ட பலூன் 3 ஆயிரம் அடி உயரத்தில் 11 மைல் தூரம் பறந்தது.

1784 ஆம் ஆண்டு பிரான்ஸ் பெண் பாடகியான திபிலி பலூனில் பறந்து வானில் பயணித்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

பலூன்களைக் கண்டு பிடித்த தமை பறத்தலில் முதன் முதலில் பெண்களை ஈடுபடுத்தியமை என்ற பெருமைகளோடு முதன் முதலில் பலூன்களை இராணுவத் தேவை களுக்காகப் பயன்படுத்திய பெருமையும் பிரான்ஸையே சேரும். 1794 இல் பிரான்ஸ் இராணுவம் பலூன்களை உள்வு வேலைகளுக்காகப் பயன்படுத்தினர்.

* இலங்கையின் முதலாவது பெண்கள் பாடசாலை உடுவில் மகளீர் கல்லூரி ஆகும். இது 1824 இல் நிறுவப்பட்டது.

O

* இலங்கையிலேயே முதல் முதலாக உடற்கல்வி கற்கை நெறி உள்வாரியாக யாழிப்பாணப் பல்கலைக் கழகத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

O

உலகில் விளையாட்டுத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்கும் பல்கலைக் கழக மட்டத்தில் உடற்கல்வியை ஒரு பாட நெறியாகக் கற்க அனுமதியளித்துள்ளது. இக் கற்கை நெறி இவ் வருடமே ஆரப்பிக்கப்பட்டது தாரும்.

O

* இலங்கை தொழில் நுட்பக் கல்லூரி 1943 ஆம் ஆண்டு மருதானையில் முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

O

* இலங்கை புற்றுநோய் தடுப்புச் சங்கம் 1948 இல் ஆரம்பிக்கப்பட்டது.

O

* இலங்கை புற்றுநோய் தடுப்புச் சங்கம் 1948 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இலத்திரனியல் தபால்

ELECTRONIC (Mail)

★ ★ ★ த. சிவரூபன் ★ ★ ★

விரிந்து பரந்த உலகம் மிக வேகமாக சுருங்கி வருகின்றது. இதற்கு ஒரு காரணமாய் விளங்குவது தகவல் தொடர்புகளாகும். பரப்பரப்பான இந்த யுகத்தில் தகவல்களை விரைவாகவும் சிறப்பாகவும் பரிமாறிக் கொள்வதற்கு இரண்டு நவீன பதாடர்பு சாதனங்கள் உள்ளன. அவையாவன

*** இலத்திரனியல் தபால் [E - Mail]**

*** தகவல் தொடர்பு வளைப் பின்னல் [Inter net]**

இவை இரண்டுமே கண்ணி, தொலைபேசி ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை. ஒரு தகவலை தொலைபேசி மூலமோ அல்லது தொலை நிழற் பிரதி மூலமோ [Fax] அனுப்ப வேண்டும் எனில் கூடியளவு பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும். சாதாரண தபாலில் அனுப்புவது என்றால் செல்றடைய இருவர்க்கு கருக்கு மேல் ஆகும்.

இலத்திரனியல் தபால் மூலம் அனுப்பினால் செலவுச் சுருக்கமாக விரைவாக மற்றும் தெளிவாக அது எங்கு சென்று சேர வேண்டுமோ சேர்ந்து விடும். இதன் மூலம் பத்திரிகைகள் படங்கள் என்பவற்றை அனுப்பலாம். இதன் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வது பாதுகாப்பு உடையது.

தொலைபேசி இணைப்பு, தொலைபேசி சொக்கட் [Socket] ஆகிய வற்றை உரிய முறையில் இணைத்து சேவை வழங்குபவர்களிடம் உரிமையைப் பெறுவது அவசியம்.

இது தொலை நிழற் பிரதியின் ஒரு பரினாமம் வடிவம் ஆகும். இதன் மூலம் கடிதம் அனுப்புவதற்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை கண்ணிக்கு கொடுத்து கடிதம் சேர வேண்டிய முகவரியை தெரிவித்தால் மட்டும் போதும், அது எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்து விடும். இதன் மூலம் பத்திரிகைகள் படங்கள் என்பவற்றை அனுப்பலாம். இதன் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வது பாதுகாப்பு உடையது.

தற்போது இதன் மூலம் கணவிடுள்ளவர்கள் மாத்திரமே பயன் பெற முடிகின்றது. இன்னும் சொற்பாலங்களில் தனியார் துறையினர் மூலம் அனைவரும் பயன் பெற முடியும். இவ்வளவு சிறப்புடைய இச்சாதனத்தில் ஒரு குறை: அது என்ன வெளில் இதன் மூலம் ஒவ்வொரு வடிவ தகவல்களை அதாவது பேச்சையோ, குரலைபோ அனுப்ப முடியாது.

இதில் காணப்படும் மேற்கண்ட குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட சாதனமே தகவல் தொடர்பு வளைப்பின்னல் (Internet) ஆகும்.

பென்சிலின் பிறந்த கதை

'மாண'

இன்று பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டு வரும் நுண்ணுயிர் கொல்லிகளுள் (Antibiotics) ஒன்று பென்சிலின் ஆகும்.

வெற்றுக் கண்ணுக்கும் புலப்படாத மிகவும் சிறிய பருமனுள்ள அங்கிகளே நுண்ணங்கிகள் எனப் படுகின்றன. இவற்றுள் உடலுக்குத் தீங்கு தருவவாக பெரும்பாலானவை காணப்படுகின்ற போதிலும் ஒரு சில மனிதர்களுக்கு நன்மை பயப்பன். அவற்று ஒன்று தான் பென்சிலியம் என்ற பங்கச்.

நுண்ணுயிரிகள் மூலம் நுண்ணுயிரிகளை அழிக்கும் முறை முதன் முதலில் 1929 இல் கண்டறியப்பட்டது. முதலில் கண்டறியப்பட்ட நுண்ணுயிர் கொல்லி பென்சிலினே ஆகும்.

நுண்ணங்கிகளினால் புறத்தே சுரக்கப்படுகின்ற சிலபதார்த்தங்கள் மிகவும் குறைந்த செறிவிலேயே வேறு நுண்ணங்கிகளை முற்றாக அழிக்கக் கூடியதாக அல்லது அவற்றின் வளர்ச்சியையும் தொழிற் பாடையும் தடுக்கக் கூடிய சேத னைப் பதார்த்தங்களே நுண்ணுயிர் கொல்லிகள் ஆகும்.

இவ்வாறான நுண்ணுயிர் கொல்லிகளின் வரிசையில் பென்சிலின் கண்டு பிடிக்கப்பட்டது ஒரு சுவையான அம்சமாகும்.

1929 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் பிளேமிங் (Alexander Fleming) என்ற விஞ்ஞானிகுறித்த இன் நுண்ணங்கியின் தூய வளர்ப் பொன்றை பெறுவதற்காக கிருமிய மிக்கப்பாட்ட நிலையில் சோதனை

களை மேற் கொள்ளத் தொடங்கினார்.

குறிப்பிட்ட நுண்ணுயிரிகளை வளரச் செய்து விட்டுச் சில காலங்களின் பின்னர் தனது பரிசோதனைக் கூடத் தில் நுண்ணை கீவளர்ப்பு ஊடகங்களைப் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அவரது அதிர்ச்சி பின் ஆனந்தத்தைத் தந்தது.

குறிப்பிட்டவளர்ப்புடகங்களில் குறிப்பிட்ட நுண்ணங்கி வளராமை குறித்து அவெல்க்ஸாண்டர் பிளேமிங் ஆராயத் தொடங்கினார். அவரது ஆராய்ச்சிகளின் போது குறிப்பிட்ட வளர்ப் பூடகத்தில் தொற்றுதலைடைந்த ஏதோ ஒரு நுண்ணங்கி தான் குறிப்பிட்ட நுண்ணங்கிகளை அழித்திருக்கிறது என அறிந்தார்.

பின்னொயா பிடிக்கக்குறங்காகப் போன' கதையாகப் போனாலும் தொற்றுதலைடைந்த நுண்ணங்கி களைக் கொண்டு ஏனைய நுண்ணங்கிகளைக் குறிக்க முடியுமா என ஆராய்ந்தார். வெற்றி கண்டு விட்டார்.

ஏதோ பரிசோதனை செய்ய ஏதோ ஒன்றைக் கண்டு பிடித்தார் ஆனாலும் கண்டு பிடிக்கப்பட்ட பென்சிலின் பிரபலமாகியது.

Penicillium notatum, Penicillium chryogenum. ஆகிய இரு இனங்களிலிருந்தே பென்சிலின் எனப்படும் நுண்ணுயிர் கொல்லி பெறப்படுகிறது.

பென்சிலின் கிராம் நேரான பக்றியாக்களின் கலச்கவர் தோன்றுவதனை கட்டுப் படுத்துவதனால் அவற்றை இறக்கச் செய்கின்றது.

நாம் திராவிடர் தமிழர்

‘கபிலன்’

இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களாகிய நாம் அனைவரும் திராவிடர்கள். இலங்கையில் வாழுந்த ஆதிக் குடும்பங்களும் திராவிடர்களே. சிங்களவர்களும், மூஸ்லிம்களும் பின்னர் இலங்கையில் வந்து குடும்பேறியவர்களே யாவர்.

கி.மு. ஜயாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மிக நாகரிகமாக வாழுந்த மக்கள் திராவிட மக்கள். இந்தியாவிலும், அதன் அண்மையிலுள்ள இலங்கை போன்ற தீவு களிலும், அரேபியா, எகிப்து, பாரசீகம் முதலிய மத்தியதரைக் கடல் நாடுகளிலும் திராவிட மக்களே வாழுந்தார்கள்.

பூராணக் கதையில் வரும் இராவணன் இலங்கையின் மன்னாகக் கூறப்படுகின்றான். அவனும் ஒரு திராவிடன் - தமிழன் என்று கூறப்படுகிறது அவன் சிறந்த சிவபக்தன். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழபட்டவர்கள் தமிழ்மக்களே.

இந்தியக் கண்டத்தின் வடபகுதியிலுள்ள சிந்து வெளிப் பிரதேசத்தில் மொஹார்சே, தாரோ, ஹரப்பா, என்ற இரு இடங்களில் நிலத்தை அகழ்ந்து இரு ரீயபூராதன நகரங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அந்த இரு நகரங்களிலும் வாழுந்தவர்கள் திராவிட மக்களே. கி.மு. ஜயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழுந்த அந்த மக்கள்,

வியக்கத்தக்க விதமாக மிகுந்த நாகரிக வளர்ச்சி யுள்ளவர்களாக இருந்ததை ஆய்வாளர்கள் கண்ட ரிந்து உலகுக்கு வெளிப் படுத்தி யுள்ளார்கள்.

பிற நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக, நாடோடிகளாக வாழுந்த அந்தக் காலத்தில், இத்திராவிட மக்கள் நிலத்தை உழுதுபயிரிட்டிருக்கிறார்கள். நகரங்களை அமைத்து, நீர் வடிகாலகளையும், வீதிகளையும் முறையாக அமைத்திருக்கிறார்கள். சக்கரங்களில் ஒடும் வண்டிகளைச் செய்து உபயோகித்திருக்கிறார்கள்.

குளிக்கும் அறையோடு கூடிய வசதியான குடியிருப்பு வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். பெண் கள் அவிவதற்கான அழகிய நகைகளைச் செய்திருக்கிறார்கள்.

பஞ்சிலிருந்து நால் நாற்றுதுணிகளை நெசவு செய்திருக்கிறார்கள். மட்பாண்டங்களை வனைந்திருக்கிறார்கள். உருவச் சிலைகளைச் செய்திருக்கிறார்கள். மிருகங்களின் உருவங்கள் பதித்த இலச்சினைகளை உபயோகித்திருக்கிறார்கள்.

அவர்கள் பாட்டுக்கள் பாடி, நடனமாடி மதிழ்ந்தார்கள். கடிதங்கள் கூட எழுதியிருக்கிறார்கள். ஆனால் அன்று அவர்கள் உபயோகித்த மொழி எது என்பது இப்போது கண்டறியப் படவில்லை

— சிறு பிள்ளைகள் விளையாடுவதற்காக, கட்ட மண்ணினாலும் கல்லினாலும் விளையாட்டுப் பொம்மைகளைக் கட அவர்கள் செய்திருக்கிறார்கள்.

அவர்கள் பென் குத்துக்கு தங்கள் தாய்மார்களுக்கு மிகுந்த மதிப்புள்ள இடமளித்திருக்கிறார்கள் கடவுளையும் ‘தாய்க்கடவுள்’ என்ற பெயரால் வணங்கித் துதித் திருக்கிறார்கள்.

அவர்கள் தமது விவசாயத் தேவைகளுக்கான கருவிகளை கல்,

மரம், இரும்பு, செம்பு ஆகிய வற்றிலிருந்து செய்து உபயோகித்திருக்கிறார்கள். வயலில் அறுவடை முடிந்ததும், மிகுங்களின் தோலி னால் செய்த வாத் தியங்களை மழுக்கி, ஆடிப் பாடிக் கொண்டாடி மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதிலும் மிகவும் நாகரிக முதிர்ச்சியடைந்த மக்களாக எமது முன்னோரான திராவிட மக்களே விளங்கினார்களென் பதை அறிந்து நாம் பெருமைப் படலாம்!

றம்புட்டான் :-

வயது வேறுபாடு இன்றி எல்லோராலும், விரும்பப்படும் றம்புட்டானை கேள்விப் பட்டதுமே எமது நினைவிற்கு வருவது, மஸ்வாணை, எனும் ஊராகும். இப் பழத்தின் உண்ணப்படும் பகுதி உண்மையில் தாவரவியல் ரீதியல் ‘விதைமேல் வளரி’ என்பதாகும். றம்புட்டானை இலங்கைக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை, மாண்புமிகு முன்னாள் பிரதமர் A. W. R. D. பண்டார நாயகாவிற்கே உரியது. சமார் 100 வருடங்களிற்கு முன்னர் Malaysia இல் இந்து றம்புட்டான் இங்கு கொண்டு வரப்பட்டது. கம்ப ஹா மாவட்டப் பிரதேசங்களிற்தான் முதன் முதலில் அறிமுகப் பட்டதால் கம்பஹாவினைச் சேர்ந்த பல்வானை, தொம்லோ ஆகிய பிரதேசங்கள் இதன் உற்பத்தியில் இன்னும் முன்னணி வகிக்கி ரண். இதே இருவகை — இனங்கள் உண்டு. ஒரு முன்கூட்டுப் பழங்கள் இனிப்புச்சுவை குறைந்தன. மற்றைய வகை அதிக இனிப்புச் சுவையுள்ளது. பெருப்பாலான பழங்கள் கோல் இதி ஊம் பெரும் பகுதி நீரே. எனினும் Sucrose, Vitamin C, கனியப்புக்கள் என்பனவற்றைக் கணிசமானாவு கொண்டுள்ளது. ஆனால் ஒரே டட்டையில் அதி ஊவு உண்ணுதல் உடலின் வெப்பச் சமனில்லை மாற்றி விடக் கூடிய தன்மையினை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலை உள்ளது ஸ்தல் இது சிலரிற்கு ஒவ்வாமையை விளைவிப்பதாயுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் ‘றம்புட்டான்’ எனக் கேட்கும் மாத்திரத்தில் உங்கள் நாவில் நீர் ஊறுகின்றது தானே?

இரத்தின சபாபதி ஸ்ரீ ராகவன்.

விண்ணிலே வியக்க வைத்த

U. F. O.

* * * ஸோ. பிறேக் குமார் * * *

U.F.O என்றால் என்ன? அவை தான் விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்திய பறக்கும் தட்டுக்கள். U F O என்பது Unidentified Flying Object — இதுவரை அடையாளம் காணப்படாத வஸ்து எனப்பொருள்படி சிறது.

பறக்கும் தட்டுக்களை ஜேர் மன் மொழியில் பிளி ஜெண்டி அன்ரர் டாசன் எனவும் பிரெஞ்சில் சௌ கெள் பென் வொலன்டீஸ் எனவும் செக்கோ சொலாவாக்கியா வில் விடாஜிசிராவிர் என்றும் பல வாறாக அலமுக்கிறார்கள்.

இவை வெவ்வேறு ஏகையான வடிவுடையவை என பறந்து கருது கிறார்கள். இவற்றுக்கென ஒரு திட்டமான வடிவம் இல்லை. ஆனால் இது வரை கண்டவர்களது கருத்துக்களும் புகைப்படங்களும், நவீன நேடார் கருவிகளும் இவை தட்டின் வடிவம் எனவும் சில ஏசுக்கிள் மணியுருவானவை எனவும் நிருபிக்கின்றன.

பறக்கும் தட்டுக்கள் வெறுஷயிர் வாழும் கிரகங்களிலிருந்து அனுப்பப் பட்டிருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதினர். வேறு சிலரோ வல்லரசு நாடுகளால் வேற்று நாடுகளை வேச பார்க்க அனுப்பப்பட்ட வையே இவை எனக் காதிக்கிறார்கள்.

எச். சி வெல்ஸ் (H. C. Vel's) எஸ்பவர் பறக்கும் தட்டுக்கள் பற்றிய தனது நாவல்களில் 1995 இல் ரஷ்யர் ஒரு ஈரும் 1978 இல் இலங்கையின் ஹெந்தலையிலும், சீனாவின் ஷாங்காய் நகரில் 1987 லும் பிரான்ஸில் 1962 இல், மீனவர் களும் அமெரிக்க விமான ஒட்டிய ஒருவரது கண்ணில் 1942 இலும் பறக்கும் தட்டுக்கள் தென்பட்டுள்ளதாக விபரித்துள்ளார்.

பறக்கும் தட்டுக்கள் — பற்றி ஆராய முற்பட்ட போது எமது பூமியை விட முன்னேற்றமான ஒரு கிரகம் அண்ட வெளியில் எங்கோடுள்ளதோ எனச் சிந்திக்கவைத்தது.

பறக்கும் தட்டுக்கள் உளுக்கு வத்தின் செயற்பாடுகளை ஸ்தம் பிக்க வைக்கும் செயற்பாடுகள் பலவற்றைச் செய்துள்ளன.

1959 இன் பின் பலமுறை தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடிய பல தூமங்களை இவை மன்னில் தூவிச் சென்றுள்ளன. அத்தோடு இவை விமானங்கள், செய்மதிகளின் கட்டுப்பாடுகளைச் சீர்குலையை செய்துள்ளன. பறக்கும் தட்டுக்கள் பொய்யானவை என முதலில் நம்ப மறுத்த பலரையும்

நம்ப வைத்தவர் கலிபோர்னியா வைச் சேர்ந்த பிரெயன்ஸ் கொட்ட என்பவராவார். இவர் நான்குமுறை பறக்கும் தட்டுக்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

1947 இல் அமெரிக்காவில் ஒன்பது பறக்கும் தட்டுக்கள் ஒன் றாக்த் தெண்பட்டு பல இடங்களிலும் அழிவு வேலைகளைச் செய்துள்ளன.

1957 இல் போர் விமான மொன்றை பறக்கும் தட்டு அடித்துச் சென்றுள்ளது.

பறக்கும் தட்டுக்கள் பற்றிய தகவல்களை அமெரிக்க விண்வெளி

நிறுவனமாகிய ‘நாஸா’ பதில் செய்து வந்தது. 1957 இல் மட்டும் 11 ஆயிரத்து 178 தகவல்களும் 1947 முதல் 1987 வரை எழுபதாயிரம் தகவல்களும் பதிவாகியுள்ளன.

விந்தை விடையங்கள் பலவற்றிற்கு விடை பகர்ந்த விஞ்ஞானமே முழிக்கும் பறக்கும் தட்டுக்கள் பற்றிய தகவல்கள் இவ்வளவாயின் இவை பற்றி புதிருக்கு என்று தான் விடைகிட்டுமோ? விரையும்விஞ்ஞானம் முயன்று கொண்டு தான் இருக்கிறது. கிடைக்காமலா போகும். பொருத்திருந்து பார்ப்போமே.

துயரமும் மகிழ்ச்சியும்

ஒன்பது லட்சம் ரூபாவை இரும்புப் பெட்டியில் வைத்துக்கொண்டு ‘இதைப் பத்து லட்சமாக்குவதற்கு என்ன செய்வேன்? இன்னும் ஒரு லட்சம் ரூபாவைச் சேர்ப்பதற்கு ஒரு வழியையும் காணோமே! ’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றானே — பாவம், அவன் ஏழைதான்!

வெறும் ஆயிரத்து நூறு ரூபாவை மட்டும் வைத்திருக்கும் இன்னொருவன், ‘இந்த மாதச் செலவுக்கு எனக்கு ஆயிரம் ரூபாதானே தேவை? மேலதிகமாக நூறு ரூபா இருக்கிறதே! ’ என்று மகிழ்கிறானே — உண்மையில் இவன்தான் பணக்காரன்!

முன்னவன், ‘பாலுக்குச் சங்கரை இல்லையே? என்று அழுகின்றான். பின்னவன், ‘குழுக்கு உப்பு இருக்கிறதே! ’ என்று மகிழ்கிறான்.

இளமையின் இரகசியம்

‘சேனா’

அவர் சித்த வைத்தியவர்; முதியவர் ஆணால் கூடதேகி. என்பது வயதான போதிலும் கட்டுத் தளராத உடலும் ஆட்டம் காணாத பல் வரிசையும், காடாக வளர்ந்து கருமேசமாய் விளங்கும் தலை மயிரும் அவரை முப்பது தாண்டா இளைஞராகவே காட்டின. அவரின் நன்பர் ஒருவருக்கு அவருடைய இளமை இரகசியத்தை அறிய ஆசை; கேட்டார். வைத்தியரின் விடை நான்கே நான்கு வாக்கியங்கள் தாம் அவை.

‘ஓர் அடி நடவேன், ஈரடி கிடவேன். இருந்து உண்ணேன். படுத்து உறங்கேன்’

நன்பருக்கு அவரின் புதிர்ப்பதில் விளங்கவில்லை. வைத்தியர் அளித்த விளக்கம் இது.

- i. இரவு வேளைகளில் வெளியில் ஓர் அடி கூட நடவேன்.
- ii. ஈரமான இடத்தில் கிடக்க மாட்டேன்.
- iii. வயிற்றில் உணவு இருந்து அது சீரணிக்காத வேளையில் உணவு உண்ணேன்.
- iv. பகலில் படுத்து உறங்கேன்.



புறநானாற்றுப் புலவர் ஒருவர் தமது இளமைத் தன்மைக்குக் கூறும் காரணத்தைப் பாருங்கள்.

பிசிராந்தையார் சங்க காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர். அவரின் நன்பன் கோப்பெருஞ்சோழன். கொடை வள்ளலும் மாவீரனுமான இம் மண்ணும் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் நேரிற் காணாமலே கெழுதகை நட்புப் பூண்டதும், மன்னன், தன் மக்களோடு முரண் பட்டு வடக்கிரு: து சாக முற்பட்டதும், அதனைக் கேள்வியற்ற பிசிராந்தையார், அவன் இருந்த இடத்திற்கு வந்து தாழும் வடக்கிருந்து மாண்டதும் புறநானாறு தரும் செய்திகள்.

பிசிராந்தையார் தமது முப்புப் பருவத்திலும் நரை திரை இன்றி என்றும் இளைஞராய் விளங்கியது பற்றி அவரிடம் சிலர் வினாவினார். அவ் வினாவிற்குப் பிசிராந்தையார் ஒரு பாடலிலேயே விடையிறுத் தார். அப் பாடல் இது:

யாண்டுபல வாக நரையில வாகுதல்

யாங்கா தியரென வினவுதி ராயின்

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டு அனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்றலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.

(புறநானாறு 191)

பாடற்சாரப் : பல ஆண்டுகளாகியும் (வயது முதிர்ந்தும்) என்

மயிர் நரைக்காமைக்குக் காரணங்கள்,

- 1) என் மனைவி மாட்சிமை வாய்ந்த நற்குணவைதி
- 2) என் மக்கள் அறிவாளிகள்
- 3) என்னுடைய ஊழியர் நான் நினைப்பதைத் தம் நினைவாகக் கொண்டு செய்து முடிப்பவர்கள்
- 4) எனது நாட்டரசன் நீதிமான்; அறமல்லாத வற்றைச் செய்யாது குடிமக்களைக் காப்பவன்.
- 5) நான் வாழும் ஊர் நற்குணங்களோடு பணிவும் ஆய்வுத் திறமும் வாய்ந்த சான்றோர் பலர் வாழும் ஊர்.

‘புழுக்கொடியல்மா’

யாழிப்பாணத்துத் தமிழ்ப் புலமைப் பாரம்பரியம் வலுவும் வன ப்புப்பெற்று விளங்கிய காலத்தில் ஒரு நாள் புலவர் இருவர் சந்தித் தனர். அவர்களில் ஒருவரை காளமேகம் போன்று ‘இம்’ என்னுமன் னே எழுநூறும் எண்ணாறும் ‘அம்’ என்றால் ஆயிரமும் பாடும் ஆற் றல் படைத்தவர். மற்றவர் கவிஞர் அல்லர். நல்ல தமிழரிஞர்.

தமிழரிஞர் கவிஞரின் கவிதா சாமர்த்தியத்தைச் சோதிக்க விரும்பி “என்பில்” எனத் தொடங் கிப் ‘புழுக்கொடியல்மா’ என்று முடியும் வண்ணம் வென்பா ஒன்றைப் பாடுமாறு வேண்டினார்.

கவிஞர் பாடிய வென்பா இது.

என்பில் அதுவும் எழிற்கொம்பில் ஏறுவதும் அன்புறு பெண் ஆணையை ஆக்குவதும் —வன்பு மிகத் துண்ணுகு ரன்சாபம் தீர்த்தத்துவும் இந்நான்கும் மன்னு புழுக்கொடியல் மா.

இதன் பொருள்:

என்பு (எலும்பு) இல்லாத அது —பழு.
அழகான கொம்பில் (செடி'மரக்கிளை) ஏறுவது —கொடி.

அன்பு மிக்க காலவர் அணைந்து மகிழ்வது —அல் (இரா)
கொடுமை மிக்க சூரபன்மனின் சாபம் தீர்த்தது —மா (மரம்).
ஆக இந்நான்கும் சேர்ந்தது — புழுக்கொடியல் மாத்தானே
‘சோனா’

மற்றொரு உயிர்காத்து பெருமை உங்களைச் சேர் இரத்த தானம் செய்வதால் இரு தீங்குமில்லை!

விஞ்ஞான உலகம் — மருத்துவ உலகம் விரைவாக மாறிவருகிறது. நானுக்கு நாள் புதிய கண்டு பிடிப் புக்கள் உருவாகி வருகின்றன. நவீன முறைகள் பரவி வருகின்றன. மனிதனுக்கு மனிதனையே மாற்றிப் பதிலீடு செய்யும் அளவுக்கு மருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதய மாற்று சிகிச்சை, சிறு நீரக மாற்று சிகிச்சை மற்றும் பற்பல மாற்று சிகிச்சைகள் அறிமுகமாகி நடை முறைக்கு வரும் இவ் வேளையில் உயிர் காக்கும் தானமாகிய உண்ணத் இரத்த தானம் பற்றி நீங்களும் அறிந்து கொள்ளுங்களோன.

இரு மனிதனின் உடலில் சுமார் ஜிந்து முதல் ஆறு லீற்றர் இரத்தம் சுற்றி ஓடுகின்றது. சிறு குழந்தை களாயின் ஈரவினாலும் வளர்ந்தோரில்லப்பேறுனன்பு மச்சைகளினாலும் குருதி உற்பத்தி செய்யப்படுகின்றது குருதியில் காணப்படும் செங்குருதீச் சிறு துணிக்கைகள், வெண்குருதீச் சிறு துணிக்கைகள், குருதிச் சிறு தட்டுக்கள், நோயெதிர்ப்பு நினைக்குழியங்கள் போன்றவை குறிப் பிட்ட காலங்களுக்கு மட்டுமே! உயிர்ப்புடன் செயற்படும். பின்னர் அவை மன்னீரவினால் அழிக்கப் பட்டு என்பு மச்சையிலிருந்து புதி தாக அவை உருவாக்கப்பட்டு

விடுவதனால் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுகின்றது.

எனவே ஒருவர் இரத்ததானம் வழங்குவதனால் 18 மணித்தியாலங்களில் புதிய இரத்தம் உருவாக்கப்பட்டு விடும் இதனால் இரத்ததானம் செய்தவருக்கு உத்துவேகம் பிறக்கிறது. அத்தோடு தன் சமூகத்தில் மற்றொரு உயிர் காத்தபெருமையில் ஒரு ஆத்மதிருப்பி ஏற்படுகிறது.

இருவர் இரத்ததானம் செய்யும் போது அவரது குருதி வகையை அறியக் கூடியதாக இருக்கும். உடலினுள் உருத் தெரியாமல் ஒழித்திருக்கும் மலேரியா, செங்கள்மாரி, எயிட்ஸ் மற்றும் UDRL எனப்படும் பாலியல் மேக நோய்கள் என்பவற்றை அறிந்து அவற்றுக்கான சிகிச்சை பெறக் கூடியதாக உள்ளது.

இரத்ததானம் வழங்கும் ஒரு வருக்கு அவரது பெயர் முகவளி குறிப்பிடப்பட்ட குருதிக் கொடையருக்கான விசேட ஆடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசு வைத்திய சாலைகளில் சிகிச்சையின் போது சில சலுகைகளைப் பெறக் கூடியதாக உள்ளதோடு குருதி வழங்கி ஒரு வருட எல்லைக்குள் தமது உறவினருக்குத் தேவையான அவசர வேளைகளில் குருதியைச் சலபமாகப் பெறக் கூடியதாகவுள்ளது.

நன்மைகள் பயப்படுத்தாடு உடலிலிருந்து இரத்தம் தானமாக வழங்கப்பட்ட பின் என்பு மச்சைகள் தூண்டப்பட்டு புதிய குருதி உற்பத்தி செய்யப்படுகிறது.

மற்றொரு உயிர் காக்க இரத்த தானம் வழங்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் : -

* 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 50 கிலோ கிராமுக்கு மேற்பட்ட நிறையடையவராகவும் 55 வயதுக் குட்பட்டவராகவும் இருத்தல்

* செங்கண் மாரி, நெருப்புக்காய்ச்சல், மலேரியா- AIDS, UDRL போன்ற நோய்த் தாக்க மற்றவராக இருத்தல்

* மலேரியா நோய் வந்தால் 3 மாதங்கள் கடந்து இருத்தல்

* பாவியல் துர் நடத்தை, மதுபாவனை அற்றவராக இருத்தல்

* நன்கு உணவு அருந்தியவ

ராகவும் முதல் நாள் இரவு நன்றாக ஓய்வெடுத்திருத்தல்

- கடைசியாக இரத்ததானம் செய்ததிலிருந்து 3 மாதங்கள் கடந்திருத்தல்.

மிதி வெடி, கண்ணிவெடி விபத்துக்கள் ஆகியவற்றால் காயமுற்றவர்கள், சத்திர சிகிச்சையின் போது இரத்தத்தை இழந்தவர்களுக்கு உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது.

ஒருவர் ஒரு முறையில் ஒரு பைந்து (450MS) குருதியை தானமாக வழங்குவதால் அவரது உடலுக்கு எது வித தீங்குமில்லை. எனவே தொண்டு நிறுவனங்கள் பாடசாலைகளிலுள்ளபொதுசேவை நிறுவனங்கள், பாடசாலை, பல்கலைக் கழக மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இரத்ததானம் செய்வதன் மூலம் சமூகத்திற்கு உதவுவதோடு தாழும் மனத்திருப்தி பெறலாம்.

'ச' வேண்டாம்

ஊரடங்கு சட்டம் (Curfew) ஊர் + அடங்கும் + சட்டம். 'அடங்கும்' என்ற பெயரேச்சத்திலே காலங்காட்டும் 'உம்' விகுதி மறைந்து (தொக்கு) ஊரடங்கு சட்டம் என அமைவதே சரியானது. இவ்வாறு பெயரேச்சத்திலே காலங்காட்டும் விகுதி தொக்கு வரும் சொற் றொடர் 'வினைத்தொகை' எனப்படும்.

நலன்புரி சங்கம் (Welfare Society) நலன் + புரியும் + சங்கம் இங்கும் 'உம்' விகுதி மறைந்து 'நலன் புரி சங்கம்' என வருவதே சரியானது. ஆக

ஊரடங்கு சட்டம்

நலன் புரி சங்கம்

என எதிர்காலத்தில் வழங்குக.

பதவி ஆசை

ஆபிரகாம் லிங்கன் சொன்ன கதை.

'கையும் காலும் தான் உதவி. கொண்ட கடமைதான் நமது பதவி' என்பது பட்டுக் கோட்டை பாடல். ஆனால் பதவி ஆசையாரைத் தான் விட்டது? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக, தகுதிக்கு மிஞ்சி கதிரையில் இருப்பவர்கள். இருக்கத் துடிப் பவர்கள் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆபிரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தேர்தலில் அவருக்கு உதவி செய்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஏதாவது கேட்டு, நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆபிரகாம் லிங்கனுக்கு வெறுத் துப் போய் விட்டது. 'உடனடியாக ஒரு கூட்டம் கூட்டினார்

'மீட்டிங்' ஜி ஒரு கதையிலேயே தொடங்கினார். அந்த 'மீட்டிங்' கிற்கு அவரிடம் உதவி, பதவி கேட்ட பலர் பிரசன்னையிருந்தனர். கதை சொல்லி முடிந்த போது லிங்கனுக்கு வந்த பிரச்சினையும் முடிந்தது. சொன்ன கதையின் சுருக்கம் இதுதான்:

'ஒரு நாட்டு அரசன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். வழியில் தன் அமைச்சர்களைப் பார்த்து

'இன்று மழைவருமா' என்று கேட்டான். 'இல்லை' என்று விடை வந்தது. அரசன் வேட்டையாட காட்டுக்குள் புகும் சமயத்தில் ஒரு சலவைத் தொழிலாளி கழுதையோடு வந்தான். அவளிடம் 'இன்று மழை பெய்யுமோ?' என அரசன் கேட்டான். 'நிச்சயம் பெய்யும்' என்றான் சலவைத் தொழிலாளி. 'எவ்வாறு உறுதியாக கூறுகிறாய்' என்று அரசன் கேட்டா

அதற்கு அவன் 'மழைபெய்யுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கழுதைக்கு தெரியும். அதன் காலின் நிலை அதைக் காட்டிவிடும்' என்றான். அரசன் அதை பொருட்படுத்தவில்லை. சற்று நேரத்தில் மழை பெய்தது. அரசன் நண்ணந்து கொண்டே அரண்மனைக்கு வந்தான். வந்தவுடன் அந்த சலவைத் தொழிலாளியின் கழுதையைப் பிடித்து முதலமைச்சராககிக்கொண்டான்.'

இதைக் கேள்விப்பட்ட ஊரில் உள்ள எல்லாக் கழுதைகளும் தமக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று நச்சரிக்கத் தொடங்கி விட்டன.

— இதுதான் அரசன் சொன்ன அந்தக் கதை.

— தாவை சி, சோ. பதந்தன்

ஃ.நா.வைப்

பற்றி

அறிந்து

கொள்க

ஆண்டு தோறும்

ஒக்டோபர் 24

ஐ.நா.தினமாகும்
சுதனை முன்னிட்டு
இக் கட்டுரை

உலக நாடுகளின் பொது
அமைப்பாக; நடு நாயகமாக விளங்
கும் நிறுவனம் ஐக்கிய நாடுகள்
சபை (U.N.O.) ஆகும்.

1945இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை. பல உயர்களும், உடமைகளும் அழிந்து போயின. இந்த நேரத்தில் தான் உலகத் தலைவர்களிடையே ஒரு எண்ணம் தோன்றியது.

‘உலகம் அழிவின்விளிம்பிலிருந்து மீட்கப்பட்ட வேளையில் ‘இனியும் இவ்வாறான அழிவுக்கு வழி கோலும் உலக ப்போர்கள் மீளாதி ருக்க ஒரு பொது அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்’ அதன் வழி நடத்தல்களை முழு உலசமுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணமே அவர்களது மனங்களில் உதயமாகியது.

அன்று உதித்த எண்ணம் விரைவிலேயே செயல் வடிவம் பெற்றது. 1945 ஜூன் மாதம் 26 ஆம் திங்டி அமெரிக்காவின் சான்பிரான்ஸில் கோ நகரில் வைத்து உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சாசனம் ‘ஏற்றுக்’ கொள்ளப் பட்டது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் ஒக்ரோபர் மாதம் 24 இல் நியூயோர்க் நகரில் உலகின் முன்னணி சக்தி மிக்க நாடுகளின் தலைவர்களினால் ஐக்கிய நாடுகள் சபை கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனை நினைவு கூருமுகமாகவே வருடம் தோறும் ஒக்ரோ

பர் 24 ஆம் திகதி ஐக்டிய நாடுகள் சபைத்தினமாக உலகெங் கணும் கொண்டாடப்படுகிறது ஐ.நா.வின் பிரதான குறிக்கோளாக உலக சமாதானம் என்ற கருத்து கொள்ளப் பட்டுள்ளது. இதனாலேயே ஐ. நா. வின் சின்னத்தில் உலக சமாதானத் தைக் குறிக்கும் ஒவில் மரக்குச்சி உள்ளது.

ஐ.கிய நாடுகள் சபையில் பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதாரசமூகசபை, சர்வதேச நீதிமன்றம், செயலாளர் நாயகத் தின் பணிமனை, தர்ம கர்த்தா சபை ஆகிய ஆறு பிரதான அமைப்புக்கள் உள்ளன.

பொதுச் சபை

ஐக்டிய நாடுகள் சபையில் ரூற்றி எண்பத்தைந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த 185 நாடுகளும், பொதுச்சபையில் அங்கம் வகிப்பவை.

1998 செப்ரேம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐ. நா. வின் பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா, அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, சராணிய ஜனாதிபதி மொகமட் காதமி ஆகியோர் உரையாற்றிய தாகச் செய்திகள் வெளிவந்திருந்தன.

ஐ. நா. வில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொதுவிவகார விவாத மேடையாகப் பொதுச் சபையே விளங்குகிறது.

பொதுச் சபையில் உலக நாடுகளுக்கிடையிலான பின்குகுகளுக்கு இயலுமான வரை வாத விவாதங்களின் பின் தீர்வு கிட்டும்.

ஐ. நா. சபையின் தலையை கைம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு ஐ. நா. வின் பொன் விழா ஆண்டாகும். இந்த ஆண்டில் உலகின் முக்கிய பல தலைவர்களும் ஒன்று கூடி பொன் விழாவைச் சிறப்பித்தனர். தற்போது அங்கம் வகிக்கும் 185 நாடுகளுள் ஐ. நா. சபையில் இறுதியாகச் சேர்ந்த நாடு அந்தோரா ஆகும்.

ஐ. நா. வின் தற்போதைய பொதுச் செயலாளர் காணாநாட் டைச் சேர்ந்த கொபி அணான் ஆகும். இவர் 1996 டிசம்பரில் தெர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஐ. நா. வின் ஏழாவது செயலாளர் நாயகம் ஆவார்.

பாதுகாப்புச் சபை

ஐக்டிய நாடுகள் சபையில் மிகவும் சக்தி வாய்ந்த தொரு அமைப்பாக; பலமான அமைப்பாக ஐ. நா. வின் பாதுகாப்புச் சபை விளங்குகிறது.

உலக சமாதானமும் உலகளாவிய பாதுகாப்புமே பாதுகாப்புச் சபையின் இரு பெரும் கடமைகளாகும்.

பாதுகாப்புச் சபையில் பதினெண்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றுள் ஐந்து நாடுகள் நிரந்தர அங்கத்துவ நாடுகளாகவும் ஏனைய பத்து நாடுகள் தற்காலிக அங்கத்துவ நாடுகளாகவும் திகழ்கின்றன.

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா பிரித்தானியா, சீனா ஆகிய நிரந்தர அங்கத்துவ நாடுகள் தவிர மற்றைய- தற்காலிக அங்கத்துவ நாடுகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுகின்றன. இவற்றின் தெரிவு பொதுச் சபை மூலமாகவே நடைபெறும். பொதுச்சபையின் பெரும்பான்மை யுடன் தற்காலிக அங்கத்துவ நாடுகள் தெரிவு செய்யப்படு.

பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கப் பட்டுள்ள வீட்டோ - Veto (வெட்டுவாக்கு) அதிகாரம் பல மிகக் கூடு அதிகாரமாகும். பாதுகாப்புச்சபையில் 14 நாடுகள் ஒரு

தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றாலும் ஒரு நிரந்தர அங்கத்துவ நாடு தன் வீட்டோ அதிகாரத்தைச் செலுத்தி அத்தீர்மானத்தைச் செஸ்லுபாடி யற்றதாகக் கூடியும். இந்த வீட்டோ அதிகாரம் ஜீ நா பாதுகாப்புச்சபையின் ஒரு பாரம் பரியாராக இருந்து வருகிறது. இது அனேக வளர்முக நாடுகளினால் காலத்துக்குக் காலம் விரர்சிக்கப்பட்டு வருகிறது

1996 ஆம் ஆண்டு ஜீ.நா வின் பொதுச் செயலர் நியமனத்தின் போது முன்னர் பதவி வகித்த கலாநிதி ழட்ரஸ் ழட்ரஸ் காவி அவர்கள் ஏனைய நாடுகளால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அமெரிக்கா தனது வெட்டு வாக்கு (Veto) அதிகாரத்தைப் பயன் படுத்தி அவரது நியமனத்தை ரத்துச் செய்தது. அதன் பின்னரே தற்போதைய செயலாளர் நாயகம் கொடி அனான் தெரிவு செய்யப்பட்டார்.

இம்மி

‘அவர் தமது கொள்கையிலிருந்து இம்மியளவும் விலகமாட்டார்’ என்று சொல்வதுண்டு.

‘இம்மி’ என்றால் என்ன?

‘அற்பம், மிகச் சிறிய அளவு’ என்பீர்கள். அதன் சரியான மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?

அரை, கால், வீதம் என்பது போல் ‘இம்மி’ என்பது ஒரு சரியான அளவு,

அதன் மதிப்பு பத்துலட்சத்து எழுபத்தையாயிரத்து இரு நூற்று ஒன்று!

எவ்வளவு அற்பமான (அற்புதமான) அளவு பார்த்தீர்களா?

சுப்ப(ர்) றைஸ்

பிலிப்பைன்சை தலைமைக்மாகக் கொண்டு இயங்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் அதி உயர் விளைவைத் தரக் கூடிய ‘சுப்பரைஸ்’ எண்ப்படும் புதிய நெல் இனமொன்றை இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளது.

அதிய நாடுகளில் பெரும் பாலானவை நெல்லிலிருந்து பெறப்படுகின்ற அரிசிக் கோற்றையே பிரதான உணவாகக் கொள்கின்றன. இதனால் குறிப்பாகத் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. பெருகி வரும் சனத் தொகைக்கேற்ப அரிசியை உற்பத்தி செய்ய முடியாத நிலை. விஞ்ஞானிகள் திண்டாடினார். முயன்றார்கள். தீவிரமாகக் கிந்தித்து வெற்றி கண்டு விட்டார்கள்.

1996 ஆம் ஆண்டை ஜக்கிய நாடுகள் சபை சர்வதேச வறுமை ஒழிப்பு ஆண்டாகவும், வருடம் தோறும் ஒக்ட 16 ஜூலை உணவு தினமாகவும் பிரகடனப் படுத்தியிருந்தது.

ஐ. நாவின் உலக உணவு விவசாய நிறுவனம் (FAO) 1996 நவம்பரில் உலக உணவு உச்சிமாநாட்டை அதன் தலைமையகம் அமைந்துள்ள ரோம் நகரில் நடத்தியது. இந்த உச்சி மாநாட்டில் உலகின் நிகழ்கால எதிர்கால உணவு நிலைமைகள் குறித்து விரிவான அறிக்கைகள் பல சமர்ப்பிக்கப்பட்டன.

எம். ஏ குமரன்

அதன் போதே ஆசிய நாடுகளில் உருவெடுத்துள்ள அரிசி உற்பத்திப் பிரச்சினைகள் குறித்தும் பிரஸ் தாபிக்கப்பட்டது.

எனவே ஆசிய நாடுகளில் நிலவும் அரிசிக்கட்டுப்பாடு குறிக்க தீர்வொன்றை பெறும் முயற்சியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் இறங்கினர். தவிர மாக முயன்ற விஞ்ஞானிகள் 2005 ஆம் ஆண்டளவில் அரிசித் தட்டுப்பாடே இல்லா தொழிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சுப்பரைஸ் இனத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

இது இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள நெல்லினங்களை விட 25% அதியுயர் விளைச்சலைத் தரக்கூடியது என ஆராய்ச்சிகளிலிருந்து தெரிய வந்துள்ளது. தற்போது பாவனையிலுள்ள நெல்லின நெல்லினங்களை விட ‘சுப்பரைஸ்’ விரைவில் பயன்தரக் கூடியதாகவும் பூச்சித்தாக்கம், நோய் தாக்கம் குறைந்ததாகவும் காணப்படுகிறது.

இது பற்றி மேலும் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த இனம் உலகம் முழுவதும் ‘இரண்டாயிரமாம்’ ஆண்டளவில் அறிமுகமாகிவிடும். என்கிறார் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி.

கோமா - மயக்கநிலை

எஸ். பி. கே

கோமா என்றால் மயக்கம் என்று அர்த்தம். சாதாரண மயக்கத்தைப் போலல்லாது கோமா சில வாரங்களோ, சில வருடங்களோ நீடிக்கக் கூடிய ஒரு மயக்கம்.

நீடித்த மயக்கத்திலிருந்து நினைவு மீளாமலே மரணித்த பல சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

கோமாவின் போது மூளையின் நினைவு மண்டலப் பகுதி செயலிழந்து போகும். இதனால் உடல் இயக்கம் நிறுத்தப்பட்டு விடுகிறது. உடலின் தொழிற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டாலும் இதயமும் ஒரு சிறு உடற்கூறுகளும் தொடர்ந்தும் வேலை செய்கின்றன. இதனாலேயே கோமா நிலையிலிருக்கும் ஒருவரது உடலில் உயிர் நிலை கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.

கோமாவின் ஆரம்பத்தில் நினைவுமண்டலம் செயலற்றுப் போயிருக்கும். பின்னர் படிடப்படியாக மூளையின் ஏனைய பகுதிகளுக்கும் இந்திலை பரவுவதனால் இறக்கும் தறுவாயில் கூட நினைவு திரும்பாத நிலை ஏற்படுகின்றது.

கோமா பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்.

० விபத்துக்களின் போது அல்லது தலையில் பலமான அதிர்ச்சித் தாக்குதல்கள் இடம் பெறும் போது மூளையில் பலமான தாக்கம் ஏற்படுதல்.

० கூடுதலான இரத்த இழப்பு.

அதிகூடிய இரத்த அழுத்தம் ஏற்பட்டு மூளைக்குச் செல்லும்

இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால். அதாவது மூளைக்கான குருதி விநியோகம் நிறுத்தப்படும் சந்தர்ப்பங்களில்.

நீரிழிவு நோயின் உச்சக் கட்டமும் சில வேளைகளில் கோமாவில் முடியலாம் (Diabetic Coma).

குருதியில் ஸுரியாவின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் தொழிற்படாத போதே இந்திலை ஏற்படுகிறது.

கோமாவினால் ஆளப்பட்ட ஒருவருக்கு வைத்தியர்கள் ஒட்சிசன் வாயுவை செயற்கை முறை மூலம் கவாசிக்க செய்கிறார், இதய அடிப்புகளை அவதானித்து துடிப்பாவேகத்தைச் சீராக்குவதோடு, மூளைக்குச் செல்லும் சுருங்கியநரம்புகளை விரிவடையச் செய்து நரம்புகளினாடாக மருந்ததைச் செலுத்தி கோமா நிலையிலிருந்து நோயாளிகளைக் குணப்படுத்தி வருகிறார்கள். இது ஒரளவுக்கே சாதியப்படுகிறது.

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், திடீர் அதிர்ச்சிகள், விபத்துக்களை தவிர்த்து அவதானமாக இருந்தால் கோமா எனும் கொடிய நோய் வராமல் தடுக்க முடியும்.

‘ உங்கள் வாழ்வும் வளமும் உங்கள் கைகளிலே,

துள்ளித்திரியும் பள்ளிச் சிறார்களுக்கு - ஒரு வெள்ளொளி விளையாட்டு

சிறுவர்சிறுமியரே! பாடசாலை விழுமறை வரப்போகிறதே என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்களா? கவலையை விடுங்கள். அறி வியலோடு இதோ உங்களுக்காக ஒரு விளையாட்டு.

வெள்ளொளியில் ஏழு நிறங்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? பொழுதைப் போக்குவிதைச் செய்து பாருங்கள், எல்லாம் புரியும்.

ஒரு தடித்த கடதாசி மட்டையை 10 Cm விட்டமுள்ள வட்டமாக வெட்டி வட்டத்தட்டெடான் றைப் பெறுங்கள். உங்கள் கையிலுள்ள வட்டத்தட்டினை ஏழு சமபகுதிகளாக பிரித்து பென்சிலால் ஒல்வொரு பகுதியையும் வரையறுங்கள். பிரத்த ஒவ்வொரு பகுதிக்கும் பின்வரும் நிறங்களைத் தீட்டுங்கள்.

முதலாவதிலிருந்து ஒழுங்காக சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், கறுப்புக் கலந்த நீலம், ஊதா என நிறங்கீட்டிய பின்னர் அதன் மையத்தில் ஒரு சிறு துளையிடுங்கள்.

துவாரமிட்ட நிற மூட்டிய வட்டத்தட்டை சிறிய விளையாட்டு மோட்டர் ஒன்றில் இணையுங்கள்.

ஓ அமெரிக்க ஜக்கிய நாடுகளில் ஒன்றான டென்னெசி இராச்சியத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு வாணிக நகரத்தின் பெயர் 'நொக்ஸ்வில்' (Knoxville) இது ஒரு சிறிய நகரமாக இருந்தாலும், இங்கே, இரும்பு, துணி, சிமெந்து, போன்ற பொருட்கள் தயாராகின்றன. மேலும் இங்கே நிலக்கரி, இரும்பு, தாமிரம், போன்ற இயற்கைப் பொருட்களும் கிடைக்கின்றது. பலரால் அறியப்படாத பெயரையுடைய இந் நகரம் வாணிகத்தில் சிறந்து விளங்குகிறது.

பற்றறியின் உதவியுடன் மோட்ட ரை வேகமாகச் சுழலச் செய்யுங்கள். இப்போது தட்டை நோக்குங்கள்

என்ன; நீங்கள் தீட்டிய வரணங்கள் தெரிகிறதா? எல்லாம் வெள்ளையாக தெரிகிறதே. இது என்ன மாயமா? மாயமுமில்லை மந்திரமுமில்லை. சூரியனின் வெள்ளொளி ஏழு நிறங்களின் கலவை என்பதை உணர்ந்து கொண்டார்களா?

இதை உறுதிப்படுத்த இன்னுமொரு சில ன விளையாட்டு. முயன்று பாருங்கள்.

ஒரு சிறிய சதுரக் கண்ணாடித் துண்டு ஒன்றை எடுங்கள் அதோடு நீருள்ள சிறிய தட்டையான சாடி யினுள் சூரியனுக்குச் சாய்வாகக் கண்ணாடியைப் பிடியுங்கள். கண்ணாடியில் பட்டுத் தெரியும் சூரிய ஒளியை வெள்ளை அட்டை ஒன்றில் படவையுங்கள். வெள்ளை அட்டையில் ஏழு நிறங்களும் தெரிகிறதா? - என், எல். பி.

தொலைக் காட்சி வழி

ஏவு கணைத் தொழில் நுட்பம்

இன்று எமது நாட்டில் மட்டு மன்றி உலகெங்கும் 'ஏவுகணை' என்னும் சொல் மக்களிடையே கிளியை உருவாக்கி விட்டுள்ளமை வெளிப்படையே. இதனடிப்படையில் எழுந்த நவீன ஏவுகணைத்

கமரா இருக்கும். இந்தக் கமரா தான் செல்லும் பாதையினை தொடர்ச்சியாகப் படம் பிடித்த வாறு சென்று கொண்டிருக்கும். அப்படக் காட்சிகள் தொடராக விமானியின் அறையில் உள்ள

தொழி நுட்பமே மேற்கூறியதாகும். அல்லறா வயல்ட் சதுர்கள் மற்றும் லேசர் கதுர் கள் இனால் இயங்கும்

இவ் ஏவுகணை உலகில் பரப்பாக விற்பனையாகி வசூலில் சாதனை படைத்து வருகின்றது. இதன் தொழிற்பாட்டை ஆராயின் முதலில், சற்றிலைற் மூலம் எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றது. எதிரியின் அணிகள் எங்கு தரித்துள்ளன, எங்கு முகாம்கள் உள்ளன போன்ற விஷயங்கள். அதாவது தரையில் உள்ள இலக்குகள், நடமாட்டங்கள் சற்றிலைற் மூலமாக அறிந்து கொள்ளப்படும்.

அவ்வாறு அறியப்பட்ட இலக்குகளை கண்ணியில் பதிவு செய்து அதனை விமானி நன்கு மனப்பதிவு செய்து கொள்வார். யது விமானம் எதிரியின் நினைவுள்ள திசை நோக்கி ஏவுகணையுடன் பறக்கும் போது அதில் உள்ள விமானி, விமானி அறையில் உள்ள கண்ணி திரையினை தொடர்ச்சியாக அவதாரித்து கொண்டிருப்பார். ஏனென்றால் விமானத்துடன் உள்ள ஏவுகணை முகப்பில் ஓர் வீடு யோ

இரத்தின சபாஷி
ஸ்ரீ ராகவன்

கணனித் திரையில் விழுந்து கொண்டிருக்கும். குறித்த இலக்கின் அருகே ஏவுகணை செல்லும் போது விமானி அவ் இலக்கி

என முன்னரே கணனித் திரையில் பார்த்து மனப்பதிவு செய்திருப்பதால் கலபமாக இலக்கை உடன் இனம் கண்டு சொன்வார். உடனே விமானத்திலுள்ள ஏவுகணை வழி நடாத்தும் கருவி மூலமாக உத்தரவு பறக்க உடனடியாக ஏவுகணை விடுவிக்கப்பட்டு இலக்கின் மீது வீழுந்து வெடிக்கும்.

இத் தொழிற்ப முறையிலும் சிக்கல்கள் சில உண்டு. இலக்குகளைப் பற்றிய விபரம் தூலியமாகத் தெரிந்தால் மட்டுமே ஏவுகணை குறி தவறாது தாக்குப் புத்துடன் சரியான குறித்த திசையில் செலுத்திக் கொண்டு செல்லவும் வேண்டும். இலக்குகள் அடர்காட்டுப் பகுதியில் அமைந்திருக்குமெனின் விமானிக்கு திரையில் எல்லாம் ஒரே மாதிரியாகவே தெரியும். இந்திலையில் இலக்கு கணை வேறுபிரித்து இனம் காண்பது மகா கஷ்டம்.

அமெரிக்கா தனது நீண்ட நாள் எதிரிகளான லிபிய அசிபர் கேணல் கடாபி, சியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ போன்றோரை இம் முறை மூலமே தீர்த்துக்கட்டப் பல முறை முயன்றது. எனினும் துல்லியமான தகவல்களை பெறத் தவறியதால் அவை பயனற்றதாகின.

பாலைவனப் புயல் நடவடிக்கையின் போதும் அமெரிக்கா ஈராக்

கிள் நிலத்தின் கீழ் உள்ள பாரிய இராணுவத் தளங்களை இப்புறை மூலமே கண்டறிந்து தாக்கியழித் தது. எனினும் ஒட்டுமொத்தமாக அழிக்க முடியவில்லை. ஆனால் துல்லியமான தகவல்கள் கிடைப்பின் இத் தொழில் நுட்பத்தின் ஊடாக இலக்கினைக் குறி பிச்காது தாக்கியழிக்க முடியுமென அடித்துக் கூறுகின்றார்கள் இராணுவ வல்லுநர்கள்.

சோக்கிரட்டஸ் சொன்ன

‘இடியின் பின் மழை’

புகழ் பெற்ற அறிஞர் சோக்கிரட்டஸ் ஒரு நாள் சாய்மனைக்கட்டிலில் அமர்ந்திருந்தவாறு ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி அவரை கடைக்கு செல்லப் பணித்தாள். அவர் செவி படுக்கத்தாக இல்லை. இதனால் கோபமுற்ற அவரது மனைவி அவரை வையத் தொடங்கினாள். ஏனினாள், திட்டினாள் எதற்கும் அவர் அசைந்தாரில்லை.

மனைவிக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. உடனே சமயலறைப் பக்கமாகப் போனாள். வெளியே சோக்கிரட்டஸைப் பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்தார். உள்ளிருந்து ஒரு குடம் நீருடன் வந்த மனைவி நண்பனரக் கவனிக்கவீல்லை. குடத்து நீரை அப்படியே சோக்கிரட்டஸ் மீது கொட்டினாள்.

இதனைக் கண்ணுற்ற அவரது நண்பன் சோக்கிரட்டஸிடம் ‘என்ன நடந்தது?’ எனக் கேட்டபோது ‘சற்றுமுன் என்மீது இடி இடித்தது இப்போது மழை பெய்கிறது’ என்றாராம் அவர்.

பிறந்த நாளும் பிறவாத நாளும்

இப் பூவுகில் என்னில்லாத
ஜீவராசிகள் நாளும் பொழுதும்
பிறந்து கொண்டே இருக்கின்றன.
மத்கள் மத்தியில் எச் சமயத்தவரா
யினும் எச் சமூகத்தவராயினும்
தமது பிறந்த நாளைக் கொண்ட
டாடுவதில் ஒரு தனி ஆர்வம்.

ஏழைமுதல் பணக்காரர்வரை இது
பலதரப்பட்ட வகையிலே கொண்ட
டாடப்பட்டு வருகிறது. ஆனால்
சற்றுச் சிந்திக்க வேண்டும். பிறந்த
நாள் எது? 'அரிது அரிது மானிட
ராய்ப் பிறத்தல் அரிது' என்றார்
ஒளவையார். ஆம். வினனப்
போகமே தேகமாகக் கொண்டு
நாம் பிறந்திருக்கின்றோம். கிடைத்
தற்காரிய இந்த மானிட ஜென்மம்
கிடைத்தும் அதனைச் சரியான
முறையில் பயன்படுத்து கின்றோமா
என்றால், - இல்லை.

'அன்புக்கும் உண்டோ அடைக்
குந் தாழ்' ஆகவே அன்பு என்ற
ஒன்றினால் எதையுமே பெற்று
விடலாம். ஆண்டவனிடத்தில்
அன்பு கொள்ளுங்கள். பக்தி
வையுங்கள் உங்கள் வாழ்வு எவ்
வளவு ஆனந்தமாய் மலர்கின்றது
பாருங்கள்!

அவனுடைய அருளைப் பெறு
வதற்கும் அவனுடைய அருள்தான்
வேண்டும். 'அவனருளாலே அவன்
நாள் வணங்கி' - இது திருவாசகம்.
இறைவன் திரு நாமங்களைப் பேசு

சௌவப் புலவர்

இ. ஸ்ரீதான்

வதும் சிந்திப்பதும் உச்சரிப்பதும்
சிறந்த நல் வழியைக் காட்டும்.
இடைவிடாது என்னுகின்ற அச்
சிந்தனையே உயர்வை உண்டாக்கும்.
அதற்காகத்தான் இறைவனுடைய திருநாமங்களை நமது
பிள்ளைகளுக்கு இடுகிறோம்.
நமது முன்னோர் குழந்தைகளுக்குப்
பெயர் வைக்கும் போது,
இறைவனுடைய அல்லது இறைவியுடைய திருநாமங்களையே தேர்ந்தெடுக்கின்றார்கள். ஏனைனில்
அந்தக் குழந்தையை அழைக்கும்
போது ஆண்டவன் நாமத்தை
உச்சரிக்கும் பேறு கிடைக்கின்றது.

வாழ்வில் நல்லொழுக்கத்தைக்
கடைப் பிடிக்கத் தவறக் கூடாது.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை
அறுப்பான் என்று தெரியாமலா சொன்னார்கள் நம் ஆன்றோர்கள்.

வையத்து வாழ்வாங்கு வாழ்தல் என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். அன்புடைமை, இன்சொல், அடக்கம், பணிவு, ஒழுக்கம், பயனில் சொல்லாமை, அழுக

காறின்மை முதலிய அறம் தழுவி வர்ம்புதல் வேண்டும். பயன்இல்லாத சொற்களைப் பேசுகின்றவன் மனி தன் அல்ல. உள்ளீடில்லாத நெல் மூக்குப் பதர் என்று பெயர். பயனில்லாத பேச்சுப் பேசுபவன் உள்ளீடு இல்லாதவனே! ஆகவே, எப்போதும் எதையும் சிந்தித்துப் பேச வேண்டும். வாயால் கொட்டி விட்டால் பின்பு அள்ளமுடியாது.

அறிவு ஆழ்ந்திருக்க வேண்டும்; அகன்றிருக்க வேண்டும்; கூர்மையாக இருக்க வேண்டும் ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவே பிரகாசிக்கும். ஆகனோ, உலகத்தில் பிறவி யெடுத்த நாம் அதன் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும். இனி விஷயத் துக்கு வருவோம்.

நாம் நமது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடு கிறோம். இனிப்புப் பண்டங்கள், உறைப்புப் பண்டங்கள் மற்றும் மது மாயிசமும் பகிர்ந்து கொள் கின்றோம் உண்மையில் நன்கு சிந்

தித்தால் பிறந்த நாள் நமது வாழ்வில் இறந்த நாள்தானே! கடந்த ஆண்டில் போன நாள்கள் இறந்தவையே. காலனாசிய, தச்சன் நாள் என்ற வாளினால் அரியும் கட்டையே இந்தத் தேகம். ஒவ்வொரு நாளும் நம்மை அறுக்கும் வாள்.

அடடே! இத்தனை நாளும் இதை உணராது இருந்து விட்டோமே. இனியாவது நல்லதைச் செய்வோம். நல்லதைச் சிந்திப்போம். மற்றவர்களுக்கும் நல்லதைச் சொல்லுவோம். கடந்ததை எண்ணிக்கவலைப் பட்டுப் பயனில்லை. இனி நடக்கப் போவதைப் பார்ப்போம்.

வாழ்வில் வாழ்நாள் வரை இரத்தபாசத் தொடர்புடைய நாம் இன்று முதல் நல்லன செய்யப்படுக வாம்; இனியன பேசுவோம்: பிறர் மனம் புண்பும்படி நடவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம்;

புலிட்சர் பரிசு

பத்திரிகையில், இதழியல், நாடகம், இலக்கியம் ஆகிய துறைகளில் உலகளாவிய ரீதியில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவினால் வருடம் தோறும் புலிட்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

நியூயாக் வேல்ட் - New York world என்னும் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இந்து உண்ணத் பத்திரிகைப் பணிபாற்றிய ஜோசப் புவிட்ஸர் ஞாபகார்த்தமாகவே இவ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்வாய்சியர்

புதிய வேதியியலின் தங்கை என்று அக்காலத்தில் போற்றப்பட்டவர் இவர். அக்காலத்தில் இரும்பு தாமிரம் போன்ற உலோகங்களை தங்கமாக்கும் இரசவாதிகள்தான் வேதியியல் வல்லுனர்கள் என்று கருதப்பட்டு வந்தது. இந்தக் கருத்துக்களை எல்லாம் உடைத் தெரிந்து வேதியியலை தனியான, புதிய அறிவியல் பிரிவாக அமைத்த பெருமை அன்றனிலை ஸ்வாய்சியர்அவர்களையே சாரும்.

காற்றில் உள்ள வாயுவைப் பிரித்து அதற்கு 'ஒக்சிசன்' (Oxygen) எனப் பெயர் கொடுத்தவரும் இவர்தான். தனிமம் என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் கூறிய இவரது ஆராய்ச்சி நால் 1789 ம் ஆண்டு முதல் வேதியியல் புத்தகமாக வெளிவந்தது.

1743ம் ஆண்டு மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தில் புகழ் பெற்ற வக்கீல் ஒருவரின் மகனாக பிரான்சு நாட்டில் ஸ்வாய்சியர் பிறந்தார். இருபத்தைந் தாவது வயதில் பாரீஸ் நகரில் உலகப் புகழ்பெற்ற அக்கடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாட்டில் இது மிகப் பெரிய கௌரவமாகும். இங்கு பணியாற்றும் போது பலவிதமான விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பாரீஸ் நகர குடிநீர் பிரச்சனை. கழிவுப் பாதைகளை சீரமைத்தல், விவசாயிகளிடமிருந்து வரி வசூலித்து குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்துக்கு கொடுத்தல் போன்ற பல

வேலைகளில் ஈடுபட்டார். அத்துடன் மேரி அன்னி பியரி யை திருமணம் செய்ததால் வெடிமருந்துக்கிடங்கு பொறுப்பாளர் வேலையும் கிடைத்தது

விஞ்ஞான ஆராய்ச்சிக்காகவே தன் உழைப்பையும் செல்வத்தையும் ஸ்வாய்சியர் அர்ப்பனித்தார். இத்தகைய பெருமை களுடன் வாழ்ந்த இவருக்கு போட்டியும் பொறாமையும் ஏற்பட்டு உயிருக்கே உலை வைத்தது.

'மராட்' என்பவன் விஞ்ஞானியாக மாற முயற்சித்து முடியாமல், அரசியல் வாதியானான், ஆரம்பத்திலேயே ஸ்வாய்சியர் மீது பொறாமை கொண்டு இருந்தான். 1791 ல் பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்ட போது இதுதான் சந்தர்ப்பம் என்று வெரைப் பற்றி ஏழைகளைச் சுரண்டி செல்வம் சேர்த்த வர் திருடர்களின் தலைவன் என்றெல்லாம் கீழ் தரமான முறையில் எழுதினான். இவன் அரசியலில் செல்வாக்குப் பெற்றவனாக இருந்ததால் ஸ்வாய்சியர் கைது. செய்யப்பட்டு புரட்சிச் சபையின் முன் விசாரணைக்காக நிறுத்தப்பட்டார். 'பிரான்சு' நாட்டுக்கு உன்னைப் போன்ற விஞ்ஞானிகள் தேவையில்லை' என்று புரட்சிச் சபை தீர்ப்பளித்து, 1794ம் ஆண்டு மே மா ம் அவரைத் தூக்கிவிட்டது. அவர் வாழ்வு அஸ்தமித்தது. இவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் புதிய வேதியியலின் தந்தை என்று போற்றப்படுகின்றார்.

உலக மெய்வஸ்லுநர் சாதனைகளும் சாதனையாளர்களும்

ஆண்டுகள்

நிகழ்வு	சாதனையாளர் பெயர்	நாடு	ஆண்டு	சாதனை
100 மீ	பெட்னோவன் பெயலி	கனடா	1996	9. 84
200 மீ	மைக்கல் ஜோன்சன்	அமெரிக்கா	1996	19. 32
400 மீ	ஹரி ரெணால்ட்	அமெக்கா	1988	43. 29
110மீத- தா கொலின் ஐக்ஸன்		பிரிட்டன்	1993	12. 91
400 மீத-தா ஹேவின் ஐங்		அமெரிக்கா	1992	46. 78
800 மீ	செபஸ்ரியன் கோ	பிரிட்டன்	1981	1: 41. 73
1500 மீ	நெர்மன் மோர்சலி	அல்ஜீரியா	1995	3: 27. 37
5000 மீ	எச்-கெசர்ஸிலாளி	எதியோப்பியா	1995	12: 44.39
10, 000 மீ	எச்-கெகர்ஸிலாளி	எதியோப்பியா	1995	26: 43.53
4×100மீ அஞ்சேஷன் அணி		அமெரிக்கா	1992	37. 40
4×400மீ அஞ்சேஷன் அணி		அமெரிக்கா	1993	2: 54.29
நீண்ட பாய் மைக் பவெல்		அமெரிக்கா	1991	8. 95
உய பாய்தல் ஜேவியர் ஸ் ராமேயர் கியூபா		1989		2. 45
மூப்பாய்ச்சல் ஜோன்தன் எட்வேட்	பிரிட்டன்	1995		18. 29
தடி பாய்தல் சேர்ஜி பப்கா	உக்ரைன்	1994		6. 14
குண்டெறிதல் ர்ண்டி பார்னெஸ்	அமெரிக்கா	1990		23. 12
தட்டெறிதல் ஜேர்ஜன் ஷல்ட்	ஜேர்மனி	1986		74. 08
ஈட்டி ஏறி ஜான் சே ல்லி	செக்ஷோஸ்	1996		98. 48
		லாவாக்கியா		

உலகளாவிய ரீதியில் தற்போதுள்ள மெய்வஸ்லுநர் சாதனையாளர்கள் பெயர்கள் இப்பகுதியில் வெளியிடப்படுகிறது. உலக பெண் சாதனையாளர் பட்டியல் அடித்த அ. க. வில் வெளியிடப்படும்.



அ. குமரன்



ஆற்றல் மிக்க படைப்பாளிகள்

கண. ஜீவகாருண்யம்



எக்காலமும் எவரிடமும் பல ஆற்றல்கள் உண்டு. அதனை சிலர் வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர். எழுத்துத் துறையைப் பொறுத்தமட்டிலும் அதே நிலைகான். நம்மிடையே பல இளைஞர்களிடம் எழுத்தாற்றல் இருந்தும் அதற்கான அறிவு இருந்தும் எழுதுவதற்கு தயங்குகின்றார்கள். காரணம் தங்கள் படைப்புக்கள் வெளிவராமல் குப்பைக் கூட்டில் போடப்படுமென்ற அங்கலாய்ப்பு.

இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன் 'எட்கார்வாலஸ்' என்ற மர்மக்கதை மன்னனும் 'எட்வர்ட் ஃபிட் ஜோல்டி' என்பவரும் டார்ஜான் கதை எழுதிய 'எட்கார் ரெல் பரோல்' என்பவரும் இப்படித்தான்கருதினார்கள்.

எட்கர் வாலஸ் தனது முதல் நாவலான 'திஸ்போர் ஜஸ்ட் மென்' என்ற நாவலை எழுதி வெளியிட்ட போது அதனை எவரும் பொருட்படுத்த வில்லை. முடிவில் தனது சொந்தச் செலவில் அதை வெளியிட்டார். மேலும் கதையில் வரும் பாத்திரம் ஒன்று இறந்து போவதாகவும் அந்த இப்புக்குக் காரணம் கண்டு பிடித்து எழுதுவறுக்கு பரிசும் வழங்கப்படும் என்று விளம்பரப் படுத்தினார். தனது சொந்தச்

செலவில் அளவுக்கு மீறிச் செலவிட்டார். ஏகப்பட்ட பேர் விடையைக் கண்டு பிடித்து எழுதி விட்டார்கள். இத்தனைக்கும் ஒரு சில புத்தகங்கள் தான் விற்பனையாகின. அவருக்கு ஏற்பட்ட நஷ்டத் தினால் பரிசை வழங்க திண்டாடினார்.

இந்திலையில் 'டெய்லி மெயில் க்ரூப்' என்ற பத்திரிகையில் இவருக்கு வேலை ஒன்று கிடைத்தது. அதிலிருந்து வந்த வருவாயை வைத்து நிலைமையைச் சமாளித்தார். இருந்தும் தனது நாவலின் உரிமையை ஜார்ஜ் நியூஸ் என்பவருக்கு 72 பவுண்ஸ்கருக்கு விற்றார் அதன் பின்னர் அவரது மேற்கு நாவல் மில்லியன் கணக்கில் விற்பனையாகின. எட்கர் வாலஸ் பிரபலமானவரானார். பெரும் பணக்காரரானார்.

'எட்வர்ட் ஃபிட் ஜோல்டி'ன் 'ரூபாயத் ஆஃப் உமர் கயாம்' என்ற நூலை இன்று டிக்காதவர்களே மிகக் குறைவு. அந்த அளவுக்கு விற்பனையான புத்தகம் இது. ஆனால் முதலில் இதை வெளியிட்டார்யாரும் முன்வராமல் தனது சொந்தச் செலவிலேயே வெளியிட்டார். சொற்ப பிரதி கேள விற்பனையாகின. கட்டசியில் ஒரு புத்தகக்

கடைக்காரர் இந்தப் புத்தகங்கள் விற்பனையாகாமல் மிகவும் வெறுப்பட்டந்து தன்னிடமிருந்த பிரதி களையெல்லாம் வெளியில் கடைக்கு முன் கொட்டி ‘ஓரு பென்னிக்கு ஓரு புத்தகம்’ என்று ‘போர்ட்’ மேல் போட்டு இருந்தார். தற் செயலாய் அங்கு வந்த கவிஞர் ‘ரோசட்டி’ இதனை வாங்கி படித்து விட்டு வானளாவப் புகழுந்தார். அவ்வளவு தான், எட்வர்டு ஃபிட்ஜீரால்டி பிரபலமாகி விட்டார். பத் தக விற்பனைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

ஏன்? இன்று அகில உலகமே புகழும் டார்ஜூன் நாவல்களை

எட்கர் ரைஸ் ப்ரோஸ் முதலில் தன் சொந்தச் செலவில் எழுதி வெளியிட்டபோதுபடு நஷ்டமடைந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையில் குடுபிடித்து 5 கோடி ரூபாய்களுக்கு மேல் விற்பனை ஆகின!

எனவே மனதைத் திவர விடாமல் நம் தமிழ் இளைஞர் களும் தங்கள் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தல் வேண்டும் - உண்மையில் நீங்கள் தலை உள்ளவரா மிருந்தால் என்றோ ஒரு நாள் உங்கள் படைப்புக்களை தமிழ் உலகம் போற்றும்.

O உலகின் மிகவும் பழமை வாய்ந்த செய்தி ஸ்தாபனம் ரோய்டர் ஆகும். இதனை ரோய்டர் என்பவரே நிறுவினார்.



O பூசம்பத்தை அளவீடு றிச்ரர் அளவு கோல் பயணபடுத்தப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்தவர் கலாநிதி றிச்ரர் என்பவராவார்.



O முதலாவது உலகத் தமிழராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் நடை பெற்றது.

4 ஆவது உலகத் தமிழராய்ச்சி மாநாடு 1971 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடை பெற்றது. இதன் போது பந்தொலை செய்யப்பட்ட ஒன்பது பேரது நினைவுத் தூபிகள் இன்றும் யாழ்ப்பாணத்திலுள்ளன.

மொது அறிவுப் பேரட்டி 37

வினாக்கள்

பரிசு ஆணா 200

- 1 அண்மையில் திருமலையில் மரணித்த முது பெரும் எழுத்தாளர் யார்? இவர் ஈழத்து எழுத்துலகின் மும்மனிகளுள் ஒருவர் எனப் போற்றப்பட்டவர். மகாஜின் கல்லூரியின் பழைய மாணவ வராகிய இவரது சிறு கதைத் தொகுதிகளுள் ஒன்று பல்கலைக் கழக தமிழ்த் துறையின் பாட நூலுக்க் கொள்ளப்படுகிறது. இதன் பெயரென்ன?
- 2 உலகின் தற்போதைய முதற்தர கிரிக்கெற் ஆட்டக் காரராக விளங்குபவர் யார்?
- 3 யாழிப்பாணப் பல்கலைக் கழகத்தின் பருத்துவ பீடம் எத்தனை யாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது? அதன் தற்போதைய பீடாதி பதி யார்?
- 4 உலகின் முதலாவது பெண் தாதி என புதூர்ப்புடும் புளோரன்ஸ் நெட்டிங்கேல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- 5 ‘பொப்பி மலர் வாரம்’ வருடம் தோறும் ஒக்ரோபர் மாதத் தில் உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்தக் கொண்டாட்டம் எதனை நினைவு கூருகின்றது?
- 6 பிரித்தானிய ஒலி பராப்புக் கூட்டுத் தாபனம் (B.B.C) 1922 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ‘தமிழோசை’ எண்படும் தமிழ் ஒலிபரப்பு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
- 7 வாழைப்பழம் என்றால் வாழூறும். வாழையைப் பற்றி அறியாத வர்களே இருக்கமுடியாது. வாழையின் தாவரவியல் பெயரென்ன?
- 8 16 ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளின் இறுதியாட்டம் எங்கு நடை பெற்றது? இதில் வெற்றியீட்டித் தங்கக் கோப்பையை தனதாக்கிக் கொண்டது எந்த நாடு?
- 9 உலகின் தங்க முக்கோண வலய நாடுகள் எவை?
- 10 ‘சர்வ வழங்கி’ என புதூர்ப்புடும் குருதி வகை எது? இந்த வகை குருதியை யுடையவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் குருதிக் கொடை யளித்தால் யாருக்கும் மாற்றீடு செய்யலாம்.

பொது அறிவுப் போட்டி 36

சரியான விடைகளும், பரிசுபெறுவோரும்

- 1) தென் ஆபிரிக்கா.
- 2) i உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து உருவானவை, ii தமிழ் மொழியில் 216 உயிர் மெய் எழுத்துக்கள் உண்டு.
- 3) ம. எஸ். சேஷானாயக்த.
- 4) பணாமா கால்வாய்.
- 5) i ஒளவையார், ii ஆத்தி சுடி.
- 6) அம்னம் நோய், உ + ம பொக்குளிப்பான் இன்னும் வேறு உண்டு.
- 7) i மில்லர் ii நெல்லிபடியில்.
- 8) அவுஸ்திரேலியாவில் உள்ளது.
- 9) கே. வேறு கழுதை.
- 10) i ‘சிற்பி’; - சி. சிவசரவணபவன்
 ii ‘சொக்கன்’ : - க. சொக்கலிங்கம் (வித்துவான்)
 iii ‘செங்கை ஆழியான்’ : - க. குணராசா (கலாநிதி)

சர்யான விடைகளை ஒரு ரூபா முத்திரையுடன் அனுப்பி வைத்து குறுக்கல் மூலம் பரிசு பெறுவோர்.

- 1) இ. செந்தில் மாறன், 230 A. நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
- 2) கே. இராஜகோபால், பொன்மனை, தொல்பூரம் சுழிபூரம்
- 3) சி. கஜலி பழைய தபாற் கந்தோர் வீதி, சங்கரனை
- 4) சி. சிறீகரன், மே / பா, க. சிதம்பரநாதன், டச்சு வீதி,
 கோப்பாய் தெற்கு

(போட்டி விபரங்கள் 36 ஆம் பக்கத்தில்)

பொது அறிவுப் போட்டி - விபரங்கள்

- தரப்பட்ட பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளைத் தனித் தாளில் எழுதி, அத்தாளிலேயே அனுப்புவரின் பெயரும் முகவரி யும் எழுதப்படல் வேண்டும்.
- விடைகளை அனுப்பும் போது விடைத் தாஞ்சன் ஒரு ரூபா முத்திரை ஓன்றும் வைத்து அனுப்ப வேண்டும்.
- விடைகள் எமக்கு வந்து கிடைக்க வேண்டிய கடைசித் திகதி 20 - 12 - 98, அனுப்பவேண்டிய முகவரி; பொதுஅறிவுப் போட்டி -37, அறிவுக் களஞ்சியம், 226, காங்கேசன்துறைச்சாலை, யாழ்ப் பாணம்.
- முற்றிலும் சரியான விடை எழுதிய ஒருவருக்கு ரூபா 200 பரி சாகக் கிடைக்கும். சரியான விடைகளைப் பலர் அனுப்பியிருக்கால், குலுக்கல் மூலம் நான்கு பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு நால்வருக்கும் பரிசுத் தொகை சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும்.

—ஆசிரியர்

முதுமையைப் பிற்போடும் நொதியம்

முன்னேறி வரும் விஞ்ஞான உலகில் நானுக்கு நாள் புதிய கண்டு பிடிப்புக்கள் பெருகி வருகின்றன. வயதாகப் போகிறதே முது மையடையைப் பொகிறோமே என அஞ்சும் உள்ளங்களுக்கு ஒரு தற்காலிக தீர்வு புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ள சொட்டஸ் நொதியம்.

விஞ்ஞானிகளால் அண்மையில் கண்டு பிடிக்கப் பட்ட சொட்டஸ் நொதியம் உயிரினங்களில் முதுமையைப் பின் தள்ளுகிறது என்பது நிருபிக்கப் பட்டுள்ளது.

சுப்பர் ஒக்ஸைட் சிப்பற்றேஸ் எனப்படும் இந் நொதியம் கலங்களிலுள்ள ஒட்சிசன் மூலக் கூறுகளைத் தாக்குவதனால் கலம் வயதாகுதல் பின் தள்ளப்படுகிறதாம்

இந்த நொதியத்தை இன்னும் மனிதாட்லில் பரிசோதிக்கவில்லை.

வழக்கம் போல் மனிதனுக்கு முன் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் பழசாதான் இந்த நொதியத் தொழிற்பாட்டை அறியவும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

பழசாயின் உடலில் இந்தநொதியத்தைச் செலுத்தி பரிசோதித்த பொழுது அது முதுமை அடைவது 40% வரை பின் தள்ளப்பட்டதாகத் தெரி க்கப் படுகிறது.

மிக விரைவில் இது மனிதனிலும் பரிசோதிக்கப் படவுள்ளது. ஒரு முறை ஏற்றி இளமைக்குத் திரும்பியவர் மறுமுறையும் ஏற்றி தன் இளமையைத் தக்கவைத்துக் கொள்ளலாமா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் நடை பெற்றுவருகின்றது. சோதனை வெற்றியளித்து விட்டால் இனி இவ் வல்லில் முதுமைக்கு டாட்டா! இளமைக்குஜே!

விஞ்ஞானம் இதற்கு விரைவில் பதில் தரும்?

- அருள்

விண்ணில் தொலைந்த செவ்வாய் அவதானி

— வண்ணாக் குமரன்

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமாகிய ‘நாஸா’ வுக்கு 1993 ஆம் ஆண்டு ஒரு கலிகாலம் என எண்ணுமளவுக்கு நடந்த நிகழ்வு செவ்வாய் அவதானியின் மறைவாகும்

செவ்வாயில் மனுக்குலத்தைக் குடியமர்த்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டி ருந்தனர். செவ்வாயில் ஒருவகையிரண்கள் வாழ்வதற்கான தடயங்கள் சிலகண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன.

செவ்வாய் பற்றிய ஆய்வுகள் இன்று மிகவும் முன்னேறிவிட்டது. ஆனால் 1993 இல் நிகழ்ந்த ஆரம்ப முயற்சியிலேயே நாஸாதோல்வி கண்டது மறக்க முடியாத தொன்றாகும்.

1965 இல் ‘மரினர்’ என்ற செய்மதியும் அதன் பின் ‘வைக்கிங்’ என்ற செய்மதியும் செவ்வாயை படம் பிடித்துள்ள போதிலும் செவ்வாயைச் சுற்றிய படியே ஓர் ஆய்வு கூடம் அமைக்கப்பட வேண்டும் என நாஸா நீண்ட காலமாக திட்ட மிட்டிருந்தது. இதனால் தீவிர முயற்சியின் பின் மிகவும் சிக்கன மாக ‘செவ்வாய் அவதானி’ (Mars Observer) எனப்படும். செய்மதி ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.

நாஸாவின் ஆய்வுகளுக்கு செலவு அதிகமாக இருப்பதால் அமெரிக்க அரசு காட்டி வந்த நிதிக் குறைப் பினால் மிகவும் சிக்கனமாக செவ்

வாய் அவதானி வடிவமைக்கப் பட்டிருந்தது.

பூமியிலிருந்து இருந்து மில் வியன் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த வேளை செவ்வாயை அடைய முன்று நாட்கள் இருக்கும் போது 1993 ஆம் ஆண்டு ஆவணி 21 ஆம் திகதி செவ்வாய் அவதானி பூமியிடன் தொடர்பை இழந்தது.

செவ்வாய் அவதானிக்கு என்ன நிகழ்ந்தது என்பது இது வரை தன்டியப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் பலர் இது குறித்த தமது ஊகங்களை வெளியிட்டுள்ளனர்.

பலரது கருத்துக்களும் அமெரிக்க அரசின் நிதிக்குறைப்பையே குறை கூறின. அமெரிக்க நிர்வாகத் தின் அமுத்தத்தினால் நாஸா கடைப் பிடித்த சிக்கன்க் கொள்கையே இந்த விண்வெளி அனர்த்தத் துக்குக்காரணம் என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய் அவதானியின் வடிவமைப்பின் போது சிக்கனம் காரணமாக வேறுவிண்கலங்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்ட தனால் முறை

யான பரிணாம வளர்ச்சி இல்லாமல் போனது. அதை விட நெடுஞ்சூரம் செல்லும் கலங்களில் இலக்கை அடையும் வரை தூக்க நிலையில் உள்ள சில அமிலங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் உச்சப்பும் போது எந்த நிலையில் தொழிற் படும்; தாக்கங்கள் எவ்வாறு அமையும் என்ற பரிசோதனைகள் செய்யப்படவில்லை. இவற்றை விட இதிலுள்ள கண்ணிப் பொறி நுட்பத்தில் தவறு ஏற்பட்டிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்கள்.

திரான்ஸ்மிற்றர் (Transmitter)
எனும் தொடர்பு சாதனத்தை காலத்துக்குக் காலம் தரையிலுள்ள கட்டுப்பாட்டு நிலையம் நிறுத்தி வைத்திருப்பது நடைமுறை. இவ்வாறு தொடர்பை நிறுத்தி வைப்பதனால் நிர்வாகத்திற்கும் பெரும் நிதி சேமிக்கப்படும். எனவே வெதொடர்பை நிறுத்தி வைத்திருப்பதனால் பாதிப்பில்லை என செவ்வாய் அவதானிக்கு கட்டளை பிறப்பிக்கப் பட்டிருந்தது. இந்த தொடர்பு நிறுத்தி வைப்பால் அமெரிக்க நிதிகிளைக்கு 375, 000 டொலர் நிதி சேமிக்கப்பட்டது.

நிதிச் சேமிப்பை மட்டும் கருத்தாகக் கொண்டு தொடர்பை நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்கப் பட்டதால் செவ்வாய் அவதானிக்கு

என்ன நடந்தது என்பது தெரியா மலைபோய்விட்டது. 1993 - 03 - 21 அன்று 14 நிமிடங்கள் தொடர்பை நிறுத்தி வைப்பதற்கு அனுமதிக்கப் பட்டிருந்தது. அதன்பின்தொடர்பே ஏற்படவில்லை. அந்த 14 நிமிடங்களும் வரலாற்றில் மறக்க முடியாதவை.

தொடர்பை நிறுத்தி வைத்திருந்த அந்தப் பதினான்கு நிமிடநேரத்துக்குள் அவதானி வெடித்துச் சிதறியிருக்க வேண்டும். இல்லாது விடில் உருக்கு வை யாது தொலைந்து போயிருக்க வேண்டும்.

தொடர்பு துண்டிக்கப்படாமல் நீடித்திருந்தால் செவ்வாய் அவதானிக்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கும். எல்லாம் நாஸா வின் தலை விதிபடி. மேல் பழி விழுத்தப்பட்டுக் கொண்டிருந்த நாஸாவுக்கு அதே ஆட்டில் ஒரு விடிவாக அமைந்தது எச். எஸ். ரீ வானியில் தொலை நோக்கியின் வெற்றியாகும்.

வளர்ந்து வரும் செவ்வாய் பற்றிய ஆராய்வுகளில் இன்று பலதும் கண்டறியப்பட்டு வருகிறது. அதே போல விண்ணில் விடப்பட்ட சூப்பைகளில் ஒன்றாகச் செவ்வாய் அவதானியும் என்றாவது ஒதுநாள் கண்டு பிடிக்கப்படலாம்? O



‘சார்க்’

✿ தென்னாசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்க் ஆகும். இந்த சார்க் அமைப்பு 1995 டிசம்பர் மாதம் ‘சப்தா’ என்ற ஒரு உடன் படிக்கையை ஏற்படுத்தியது. இந்த சப்தா உடன் படிக் கையினால் சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கிடையே 226 பொருட் பரி மாற்றத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு சார்க் அமைப்பினால் “தெற்காசிய அபிவிருக்கத் திதியம்” (ADF) உருவாக கப்பட்டது. இது சார்க்கின் அங்கத்துவ நாடுகளுக்கு அவற்றின் அபிவிருத்தி திட்டங்களுக்கு கடன் வழங்கவேன் உருவாக்கப்பட்டது. இலங்கையில் ஒலி, ஒளி பறப்பு

✿ இலங்கையிலே 1925ம் ஆண்டு ஒரு ஓலிபரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இது பிரித்தானியராலேயே ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தபின் இந்த ஓலிபரப்பு “இலங்கை வானோலி” (Radio Ceylon) என்றழைக்கப்பட்டது. இது இலங்கை ஓலிபரப்புக் கூட்டுத்தாபனமாக 1967 ல் மாற்றமடைந்தது. இலங்கை ஓலிபரப்புக் கேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடென் 73 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதே போல தொலைக்காட்சிகேவை 1978 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1982 இல் ரூபவாகினி கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டது. இதற்கு யப்பான் நாடு நிதியுதவி வழங்கியது.

— விஜயா பிரான்சில்
யாழ்/திருக்குடும்பத் தன்னியர் மடம்.
புதுவித் ‘கமரா’

✿ கமரா மூலம் புகைப்படம் எடுக்கப்படும் பொழுது அந்த படம் களில் படத்திற்குரிய நபரது பெயரோ அல்லது இடத்தின் பெயரோ பதிப்பிக்கும் புதிய முறையை சாப் மிஸ்ரர் (Sharp-Mister) என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இக் கமராவிலுள்ள சிறு இயந்திரம் மூலம் இருபுது எழுத்துக்கள் வரை ஒரு புகைப்படத்தில் பதியச் செய்யலாம்.

உயர்மாண தலை நகரம்

✿ உலக நாடுகளில் தலைநகரங்களுள் மிகவும் உயர்மாண இடத் தில் இருக்கும் நகரம் லாபாஸ் (Lapaz) ஆகும். இது பொலிவியா நாட்டின் தலை நகரமாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 3631 மீற்றர்.

* ம. ஆண்தக்குமரன்
யாழ் / வைத்தீஸ்வராக் கல்லூரி

அ. செ. மு.

முருாத்தின் முந்த கமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான ஒவர் அ. செ. முருகானந்தன் அவர்கள்.

‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையில் என்னோடு இணை ஆசிரியராக இருந்தவர்.

‘எரிமலை’ என்ற சஞ்சிகையைத் தாமே நடத்தியவர்.

சமூகேசரி, வீரகேசரி, சுதந்திரன், சுழநாடு ஆசிய பத்திரிகைகளின் ஆசிரிய குழாமில் கடமையாற்றியவர்.

பல சிறந்த சிறுக்கைகளையும் சில குறுநாவல்களையும் எழுதி தமிழக்கு வளம் சேர்த்தவர்.

வட்க்கு கிழக்கு மாகாண சபை, சமீபத்தில் அவரைப் பாராட்டிக் கொர்ணித்துப் பொற் கிறி வழங்கியதுடன் அவருக்கு ஒய்யுதியம் கிடைக்கவும் வழி செய்திருந்தது

தமிழின் விடுதிலிக்காக வந்த அ. செ. மு., கடந்த மாதம் இவ்வுலக வாழ்வை நீத்துவிட்டார். அவர் நினைவு தமிழிலக்கிய உலகில் நிலைத் திருக்கும்!

—வரதர்

சாரதா

‘சாரதா’, என்ற புனைபெயரில் கவிதைகளை எழுதி வந்த க. இ. சரவணமுத்து அவர்கள் கடந்த 4 - 10 - 98 ல் அமரராகி விட்டார்.

மறுமலர்ச்சிக் காலத்தில் மிகுந்த வீச்சுடன் கவிமழை பொழிந்தவர் ‘சாரதா’.

அருமையான அநேக கவிதைகளை எழுதியுள்ள இவருடைய கவிதைகள் ‘கவிச் சுவடு’ என்ற பெயரில் பெரிய நூலாக வெளி வந்திருப்பது மனதுக்கு ஆருதல் தரும் செய்தி.

நட்புக்கு மிக இனியவரான கவிஞர் சாரதா, மறுமலர்ச்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

—வரதர்

★ நெண்ட காலத்தின் பின்னர் மீண்டும்
கண்டேன் அறிக்கீடு களஞ்சிய மதனாற்
கொண்டேன் மகிழ்வு - குதாகவித் தின்று
ஆண்டுகள் மூன்றின் பின்னர் மீண்டுமோர்.

மட்லெழுது கிண்ணேன் மகிழ்வினைச் சொல்ல
அட? உனக்கிப்போ அவையா ராச்ச
ரமாவ தாண்டிலே எடுத்தடி வைக்கிறாய்
பாழான யுத்தம் பாதிக் காலத்தைப்

பறித்துச் சென்றதே - பரவா யில்லை
அறிவினை எமக்கு அள்ளித் தந்தாய்
சிறியோர்க் கெழுதுச் சந்தர்ப்ப மளித்தெம்
அறிவியல் ஆக்கங்கள் அச்சிலிற் தந்தாய்

யாழ்ப்பாணம்

- கோபி

★ அறிவுக் களஞ்சியம் கண்டு இந்த அறிவுப் பொக்கிசத்தில் நம்
நாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாறைப் பற்றி ஒவ்வொரு
இதழிலும் எழுதுமாறு கேட்கிறேன். எது கல்வி வளர்ச்சிக்கு
மிகவும் தேவையாக இருக்கும்.

நங்கானை

- சி. கஜுனி.

★ அறியாமை இருள் விலக
ஓளி வீசும் வெண்ணில்லே!
எங்கள் நிறை அறிவுப் பொக்கிஷுமே!
அறிவுக் களஞ்சிய மென்னும்
தென் மலரே!
உன்னை காணாத மூன்று வருடங்களும் தவித்துப் போய் இருந்
தோம். புதிய இதழ் கண்டதும் பூரித்துப் போனோம்.

யாழ் / திருக்குடும்பக் கண்ணியர் மடம்.

- விஜயா (பிராண்தில்)

★ யாழ் அன்பர் ஒநுவர் மூலம் 35 வது இதழ் எனக்குக் கிடைத்
தது மிகவும் மகிழ்வடைந்தேன். அறிவுத் தாகம் போக்க நும்
பணி தொடர என் ஆசிகள். தமிழ் / தமிழர் எஃற கருப் பொரு
ஞ்சன் ஒவ்வொரு முறையும் ஏதெனும் ஆக்கங்கள் வர வேண்டும்.
இது தான் என் அவா.

வண்ணி

- பிரகலாதன்

சுகல விதமான

★ தொலைக் காட்சிப் பெட்டி

★ வாணாலிப் பெட்டி

உதிர்ப்பாகங்களுக்கும்

நீங்கள்

நாட்வேண்டிய இடம்:

அதிகமாக முழுமொழி போன்ற பல மொழிகளில் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.

ஈஸ்வர் கோப்பறேசன்

170 (18) ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

ESWAR
CORPORATION

710 (18) Stanley Road, Jaffna.